



சிவமயம்  
திருச்சிற்றம்பலம்

# சைவநீதி

## SAIVANEETHI



மலர் 07

கபானு - புரட்டாது

SEPTEMBER - OCTOBER 2003

இதழ் 06



ரூபா 25/-

## சைவநீதி மாத கீதம்

பெறுமதி விபரம்

தனிப்பிரதி ரூபா 25.00 ஆண்டொன்றிற்கு ரூபா 250.00 ஏனைய நாடுகளில்  
ஆண்டொன்றிற்கு ஸ்ட்ரேலிங் பவன் 10 அல்லது US\$ 15  
சைவநீதியின் வளர்ச்சியில் எங்கள் பங்களிப்பு என்ன என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திப்போமாக.  
சந்தா அனுப்பவேண்டிய முகவர்:

**C. Navaneethakumar**

No30,Ramya Road, Colombo-04,

Sri Lanka.

T'Phone No: 580458

## பொருளடக்கம்

பக்

01. மனதில் உறுதி வேண்டும்.....	01
02. திருஞான சம்பந்தர் அருளிய நமச்சிவாயத்பதிகம் .....	02
03. அடியார் உறவு .....	03
04. சைவ அபரக்கிரியை.....	07
05. இலச்சினை இணைந்தது.....	11
06. பதினெண் சித்தர்கள் குதம்பைச் சித்தர் .....	12
07. அப்புதியடிகள் நாயனார் .....	13
10. சிவப்பிரகாசம் .....	15
11. கேதார விரதம் .....	18
12. மூன்று வினாக்கள் .....	19
13. ஏய்ப்பில் வைப்பு .....	21
14. உடையது விளம்பேல் .....	24
15. சைவ பூஷணம் தமிழ் விளக்கம் .....	25
16. நினைவிற் கொள்வதற்கு	

### சந்தா நேயர் கவனத்திற்கு

- \* உரிய காலத்தில் சந்தாவைப் புதிப்பித்துக்கொள்ளவும்.
- \* முகவரி மாற்றம் இருப்பின் எமக்கு அறியத்தரவும்.
- \* இதழ்கள் ஒழுங்காகக் கிடைக்காவிடின் எம்முடன் தொடர்புகொள்ளவும். கிடைக்காத இதழ்களை அனுப்பிவைப்போம்.

**சைவநீதி கீதமில் வெளிவரும் கட்டுரைகளிலுள்ள கருத்துக்களுக்குக் கட்டுரை ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர். -கீதம் ந்றவாகிகள்**



22 OCT 2003  
LIBRARY USE PERIOD  
2003-2004

१०

“**கால்கள் விடுவதே முனிசிபாலிடி தொழில்கள்**”



## କାବ୍ୟନ୍ତିକ

2024-3-1 - 西華國際 - 1111 - 101 - 2024-3-1 - 2024-3-1 - 2024-3-1 - 2024-3-1 - 2024-3-1

३५०

வாய்மை, விவரச் சம்பந்தம், விவரத்தை விவரிக்கும் வகையில் விவரம்.

१५८

《新民報》：中、美、法、英四國公使在華之處

தகு. Dr. M. என்னிடாலும்  
ஒரு காலையில்

17. *Scutellaria* *reichenbachii* Schleicher

கு. டி. நிலைப்  
Chennai, 11.8

#### REFERENCES

11500000

திரு. கெ. சிவந்தவரம்புடை  
ஏன் அறி வருவா?

www.ijerpi.net

Digitized by srujanika@gmail.com

www.ijerpi.org

Digitized by srujanika@gmail.com

కుత్త- పిండ- పూర్వాంగమాల

39. mit dem Gattungssymbol

From 7:30 p.m. to 7:30 a.m.

ପ୍ରସ୍ତୁତିକେଣ୍ଟିପର୍ - 2580458

முனையில் உருதி கிடைக்கிறது.

‘பெருமான்மாற்ற இல்லாவிள்ளை’ என்று, சு வகு வருத்திற்கும் பொடுட் விள்ளம் கொண்டன. பொடுட் விள்ளறை யோச வாழ்வு விழுப்பால் தீர்மான நிமிஸ்வா இருக்கிறா? பொடுட் விள்ளம் பூபிர மய்தும் உடை. பொடுட் விள்ளத்தைக் கிட அடுட் விள்ளம்தனி ஏற்கூட இறைவனி ம் அப்பு விள்ளம்பு மத்தி செய்து இறைவாதுவ் சிறு வெள்ளும். ‘விள்ளம் எழுபெற்றும் விள்ளம் விள்ளம்’ என்று கிடைக்கும்போது துவயர்.

நூலிலே காலம் வழியாற்றி முனில் அதை பொறுத்து வெள்வரக்கூட எனவெண்டுமோர் பொரிய முயனாம் கூட உலிட்டு, மூன்றாவது மூற்று அங்கிலவாது செல்வர்கள் விரும் மிக்கவும் என்கிற் கீழ்க்கண்டு.

**‘காலாந்திரம் மாங்கான் துணைவினால்**

என்பது செல்வதற்கு என்று. வீரப் பால்வதற்கு என்ன? போவிடம் எழிலிலை சிளக்கும் செய்தி வீரமா இல்லை? இல்லை. மன உயற்சியின் நூல் சிகிச்சைட் சிகிச்சையிலே இதுத்து வீரமாறு தங்களேயேயாற் தலையிடின்பீர் இவந்தியினர் செய்து செய்துகொண்டுள்ளனர்.

நீர் பூசியவர்களுக்கு இடரைத்தும் அங்கிடனா என்ற வேண்டும். சமய உருவை செய்விரவீரர்களுக்கு அதுவை சொல்கிறது என்றும் அவர்களுடை உருவ்து விடுவார்கள் செய்ய வேண்டும். எனவே இடர் வந்துருப்பு எழுத சமயத்திலிரு எழுதல் அதுவை வழங்குவது செய்யவேண்டுமிரும் மறவதில்லை என்றும்.

\*தங்கடல் அழியேனாலும் தங்கடல்  
என்கடல் பணி செய்து விடப்படுக\*

# அகத்தியர் தேவாரத்திரட்டு

## 06. திருஞானசம்பந்த முர்த்தி கவாமிகள்

பால் - கேள்விகள்

### முன்றாம் திருமுறை

### நவச்சீவாயத் திருப்பதிகம்

திருப்பதிகம் எல்

ஏர, வாசிக கர்ந்தங்கள் அவ்யாஸி  
ஒரு வாசிகளை நன்றாக்கி முப்பயிறு  
கொடு நாசிக்கறூடு பொருப்பொடு வாலை  
நாதன் நாம நாசிச் வாய்வே.

நாம் வார்த்தை நாலி வாஸ்திரங்கள்  
வப்பு நாலையால் வார்த்தை வேண்டியது  
மேற்பொ வையில் வெற்றும் குக்கிள்கால்  
முப்பாக் ராம நாசிகி காலிலோ.

பூமத்து எந்த பிரபங்கூர் சிரிசிலங்கைது  
குப்பு மாண்புகினால் நாசாவி சேஷங்குமானா  
துக்க வாஜல ராக்கது விட்டது  
நக்க வாமப் நாசிச் வாய்வே.

நீராக்கி நூக்கு மத்தங்கள் குன்றிப் பொல்  
நாசங்கந் போதுவல்ல வைத்தை நாலையில்லால்  
நீலங்கி தான் நாசா வார்த்தையிலி யாழியுறி  
நாயா நாயா நாசிகி காலிலோ.

கோல்கா இருந்து குணாம்பை முன்வையல்ல  
ஒருங்காயிருந் தேவாய்வு-ராயிடல்  
எல்லாந்த இப்பையை நின்றுவத் தின்பால்  
நாலை) நாயம் நாயகி வாய்வே.

ஏந்த மும்பை பாவங்கள் பேணிப்  
நந்த வாய்வை நாயம் பகுவாயிலை  
சிர்தும் வல்லிலை பெல்லை மல்லும் நாபி  
நந்த முடிம் நாயகி வாய்வே.

நாக வெங்கும் யாடினா நான்னா.

6 வெர்செய் வாய்வை நாபி நாந்தக்கா  
விராவி யேஷு வாத்திரி போதுரை  
வெறுவன் நாய நாசிச் வாய்வே.

7 திலங்கை யாவ்வை நாந்தக வார்த்தையைப்  
தாலங்கை என்கினிசு சாக்காவி யாவ்வையும்  
மெங்கி வார்த்தோரி சோர்க்கா யூய்வை  
நாந்தகோளி நாம நாசிச் வாய்வே.

8 போதுவன் போதுவன் நாந்தங்கு மத்தையிடுவன்  
பாலும் நாலையுடி நீர்க்கா மண்பாய்  
யாதும் நாலைப்பர் நாசி வாங்குவன்  
நாக நாம நாசிச் வாய்வே.

9 மஞ்சி யால்கள் பர் நாகப்பிழுவன் வையிலை  
கொங்கிளால் மீன்டி விரவில் பேல்கால்  
ஏந்தாச பாங்கர்க்குந் தேவுதைல் ஒருங்குடோ  
நாந்தகன் காண்டன் நாய்வி வாய்வே.

10 11  
10 மந்த நாம நாசிகிலா பர்வையும்  
நாந்தக பாங்கர்க்குந் தேவுதைல் ஒருங்குடோ  
ஏந்தாச பாங்ககவல் வாங்குவை.

திருச்சிப்புரம்பைய

கிப்பதைக் காடுப கந்தக்குப்பை

க்குநால்வார் பெறுவாய்த்தை (நாந்தகாரத்தை)  
சிருங்காக்காலத்தை நீர்க்கா யூய்வையிடுவன் பீட்டி  
கொங்கிளா ஏந்தாந்தகை, மீன்குடோப் பாங்குப்பை  
ஏந்த நீலகைம் நூயிகுநிப்பாலைய்.



இதுவாய்க்கு நல்ல வகையில்கூடாக நான் பழக்கமாகவும் வரவேண்டுமானால், அவனாக முயற்சியாக வரவேண்டும் அந்த முயற்சி கைக்காது. நல்ல வகையில் சேர்ந்து படிகளால் நான் விடும்பார்வீட்டாகவும் அவனை அப்ரியாலே நல்ல பழக்கங்கள் அவனிடம் உண்டாகும். எனினுமல்லது சமூகத்து (Social Animal) என்று வரால்வர்கள் அவன் தனித்து காட்ட இயலாது. பல மக்களினாட்டுப் பகுதி காட்டுவதோ, மலிந்துகொடும் போட்டு, நூல்போட்டு என்றும் பிடிமலை பிரந்தாலும், வலாந்தாலும் இந்துப் பழக்கங்கள் எனிதில் காட்டுவதற்கும்.

ஒருாய்ப் பையன் ஓருவகைவர் பூதிய வெப்பி முனிப் பந்தர்க்கையில் மிக விசிளுவதை அடிப்படையில் அடிக்காலை காட்டிவிடுந்து நிட்டு காட்டு பழக்கியாகவும் அவன் காப்பால் சுவாவை ஏடுந்து உண்ணத் தெரியாலே காப்பினாலேயே உண்டானாம். இனாலே கூடுதல் வர்த்தகம் அது. நல்ல படிக்கங்களும் ஆப்பாடுயே அமையும்.

ஆகவே தேயல் வாடியாடு, குருவத்தைத் தூதித்தல், தியாவித்தல், மூலை செய்தல் முதலிய வற்றை முறைகளைப் பழக்க கோள்வதைல்லது நான் காட்ட செய்யும்கிணாரு சேர்ந்து நேருங்கிரு பாத கிடைக்க அவன் தாமிழ் எனிதல் படிந்துவிடும். அதனால்தான் பெரியவர்கள் சாதுக்களின் வகையை அறாவதுபலம் பெறும் வழியில் நாம்களும் முனை பிரதம் என்று சொல்கிறார்கள்.

“அதைப்பற்றி செய்யாலேன் துளாக்கி விட்டுவிட்டால் இவ்விற்கை தானேவந் தெய்தும் ஏற்படும்”

என்று தாபுமாகவர் பாடுவிட்டு. “இந்தப்

க. வி. விஜயகிருஷ்ண

நானையை நான் தேடிப்போக வேண்டுப் புதச்சை தீவிடலை. அதுவே என்னை நாடிக் கோள்க்கு வாழ்வதற்கு ஒரு முறை உண்டு. அந்த வழிதான், அடிப்பார் கூடுத்தில் சேர்ந்து நான் வாழ்வதற்குப் பணிபிரிதல். அடிப்பார்க்கு அடிப்பான் நூத்து நூற்றுக்கணக்கே என்கிற நான் செய்தாடானால் அதுவே போதும். அதன் வடிவே நான் இய்யப்பினால் பேறு வேண்டும்” என்று நினைத்துப் பாடுவது இவர்.

அடிப்பார்டன் என்ற வாட்வதன் சிறுப்புப் பாட்டுப்புறையே சுந்தரவூர்தர் நாயனார் திருத் தூங்கிடப்பிழுங்கை என்ற தீருப்பதிகத்தைப் பாடுவதற்கிணங்க. “பாடுப்பாடு நூலை இருப்பதன்று அருள்ளப் புரியாம் பொன்னம்பலத்தோடு, முடியா முதலே” என்று மனிவாரர் இறைவனை வேண்டி கோண்டார்.

எந்தில் பேருங்கூட்டும் போக்குவரது மூலம் பெரிய திருவிழா பாலும் கோயிலை மூடக்கிறி இராக்குவதையுருப்பிடியிடுகிறார்கள். ஓர் தீவைஞர் தான் விட்டு வாசலில் வந்து பார்க்கிறார். கூடும் கேட்கிற மேலை மேலை நகர்ந்து கோண்டிருக்கிறார். நானும்பறுப் போம்பள்ளத் திருக்கறுது. மனத்துள் போக்கால் என்ற விடுதியில் வெள்ளுதலும் உடம்பு வளாங்காரா கே என்கிறிருது. மூலாங்களும் வாய்வில் நின்றுவன் பேலை விதிக்கு வருகிறார். எப்படிபோ கூடுத்துவிடுவில் அகப்பட்டுக் கொள்கிறான். அப்பறு அந்தச் சுட்டுமீது நானையை சுந்தித் தூங்கிறேன். அந்த மொன்று போகிறது. எப்படியோ கோப்பை நான்டாக விடுவிடுவிடுவான். இது உடம்பைப் போருத்த வராபில் நிகழும் நிகழுக்.

இப்படியே சத்தங்கத்தில் பயிற்சியிடுவதுமிருக்கு  
தாரியில் நல்ல பழக்கம் ஏற்படும். நான், நான்  
என்று சொல்லும் வோன்னுப்பவன் அழுபேன்  
என்று பெண்ணார்சிக் கொள்வான். வோன்னுப்ப  
நீ என்று கோள்ளுகிறவன் நீஷன் என்று நீ  
யானாராகி. பேசுத்தெரிந்து யேள்ளான். எந்துடி  
வீச்சிலும் நிறைவேண்டுமையை நிறைவேண்டும் இன்னப்பொ  
ரும் கூந்து பேசவான். வீர்ப்பால்களோடு  
கேருவதற்குமன், “இந்துக் காரிபத்தைச் செப்பு  
பூட்டிது விழுப்பியா?” என்று கேட்டால், “ஒ  
அடிமையைச் சொன்னுடைத்துவிட்டு மறுபார்ப்பம்  
பார்க்கினிறை” என்று சொல்லி மற்று இலாங்,  
உல்லோவர்களுடைய கூட்டுறவு எந்த பின்போ,  
“நிறைவன் தஞ்செழுமையைக் குறைக்க கொள்ளுகிறு  
செப்புமுயல்விசு” என்று என் கூருக்கும் தலைமுறை  
நாம் அடிமையைப் பண்ணும் உள்ளாலும்.

மலைக்கிள் தோண்டும் விழுப்பு செய்யும் காலையூர்  
குளமூடிரே மாறுதல் அடையாறும், நெல்லூர்க்குடை  
நாட்டுழும் போன்ற காலையூர்களே அநூயார்க்கும்  
“ஏன்டாகும் மாய்வையாரியுத்தை என்னொட்டுகே  
ரிச்சுப் பயிற்சும் உண்டாகி.

இப்படி மலையறி இயங்களாகிய திட்டங்கள் அவனங்களும் இப்பூர்வம் செயல்கூணிட நிலை படித்து வருகிறது. எத்தனைக்குறு ஏத்தானால் திட்டமாக நிருக்கிறதோடு சொல்லுமிட நீட்டிக்காலம் பழகும் நோயோ. அப்படிவரும்பகு அத்தனை டாக்டரும் அவர்களைப்படியாக நூல் விடுவிவரம் மனத்திற்கு நூல்களின் விவரங்களைப் பேசுவதற்கும் பயிற்சி, தனி பாக நூல்முத்து பார்த்து, நூல்வகைப் படித்தனவு மட்டும் வருவதற்கிணங்க நூல் பர்க்க கூட்டத்தைச் செய்து பழகுவதும் நூல்கள் வரும் நிட்டு சுவாஸ்தாப நூபிரவீர் பொதுவானார்.

"நான் ரடியர்களைப் பயிற்சி அவர்களைப் பின் ஸ்தினேன் அப்புல் பிரபுவுக்கும் முன்வர்த்தி

தேர்ந்து போன்று விட வங்கியிருப்பு. ஆனால் குடும்பத்தினர் பணிந்து அவர்களேயுடைய முறை சோதித்தும் நிறைவேர்கள் பிக் வளித்து என்று சொல்ல இருக்கிறார்கள். புதுவூண்டி புதுவூண்டிய வருடத்தின் மீண்டும் கூடும்பத்தினர் விடும் நிலைம்.

**"தலைமும் தூவறான பரார்க்கு துகும்"**

ஷாஸ்திர வள்ளுவர் வாழ்ச்சியாகி முன்னாலேயும் அதை இந்தாதொன் திப்பிறப்பில் நல்லீலா கண்டன் கடுமையாக வர்த்திக்கின்ற வகைத்தில் பல்லவர்களுடைய இருக்கிறார்கள். கொட்டவர்மாவும் இருக்கிறார்கள். நாம் பார்த்து சேர்ந்து பொள்ளலாம். வள்ளுவர்களுடைய நல்லவர்களுடன் சேர்ந்த தொன்ன முயற்சியில் அவையும், கடுமையாக இருக்கிறது. ஆனால் ஒரு பால்களை கண்டிருக்கிறார்கள் என்றால் குறைவாகத்தான் இருக்கிறார்கள். அவர்களை நாட்டச் செல்வதற்கும் அவற்றாகக் கீழ்க்கண்ட காலங்களில் இருக்கிறார்கள் என்றும் தெரியும்.

மின்சால்துறை ஒரு கருத்தைப் போட்டிருக்கிறது. முன்வர் அதிலிருந்து சிறுபாபுப் புதியப்படித்துவதும் அதைப் போல்க்குறை முறிப்பிறவியில் மூலம் செய்கின்றனர் என்று சொல்லுகிறேன். இதுபோன்ற புதியப்படித்துவம் கொண்டு வருவதற்காக முறிப்பிறவியில் மூலம் செய்கின்றனர் என்று சொல்லுகிறேன். இதுபோன்ற புதியப்படித்துவம் கொண்டு வருவதற்காக முறிப்பிறவியில் மூலம் செய்கின்றனர் என்று சொல்லுகிறேன். இதுபோன்ற புதியப்படித்துவம் கொண்டு வருவதற்காக முறிப்பிறவியில் மூலம் செய்கின்றனர் என்று சொல்லுகிறேன்.

“இவர்களை ஆகிய காரணம் இந்தியாவிலிருந்து வோடுகள் தான்”

"ஒக்டோபஸ் பொருள் இல்லை தனியாக இடுப்பதற்கும் காரணம், வேண்டும் ஓய்வுகளைப் பிடியும்; நூல் சிறப்பாதவர்களே மலர்வதற்கு அவர்களுக்கு ஏதாக

• 100% 高清 • 100% 无损 • 100% 真实 • 100% 完整

Digitized by srujanika@gmail.com

வெந்து போருந்தும் இந்துபிள்ளையென்றால், எத்தனங்கதறில் +நி சூலதற்கு இன்னும் பேரிய நாய்க் கோயில் வேண்டும். அவ்வாச செய்பவர் பின் நூட் சில்லை என்றால் ஒரு மீட் இல்லை.

அபிராமி பட்டர் இதை ரிசைவாகச் சொல்லுகிறார்; “நானே நான் ம் ஸ்ரூபி பார்க்கினின் ப்ளினே ரிப்பிக் காலர்களை வழிபட்டுப் பிராக்கா. புராங்கும் போருட்டு முடிபிழவியலில் விளாந்த கவத்தை செய்து வாழவன். பாக்கா அடைந்திருப்பதேஷுவன்” என்கிறார்.

**பின்னே தீர்ந்து உன் அடியாகவுப்  
பேரிப்பி பிறப்பி திருக்க  
முக்கே தவங்கள் முயன்ற கொண்டேன்.**

இப்பியாய் விளாந்த விளைவைப் பொற்று டிட்டிவை திருத் விளைத்திருக்க வேண்டும் என்று அருமானிந்தும் பொவங்கது இது:

யாஹூவி: ஒரு செஸ்வர்டம் போதுவன் மதலி போது வேண்டுபானால், அவற்றும் பின்னாலே சென்று அவர் போதுர் இடங்களின்னாம் போய் நாய்க் காலங்கள் இருங்கச் செய்யியான் வாழ மாராலேயூம் ஏது வாயிப்பாக ஆக வேண்டுமானால் அவன் பின்னே தீர்ந்து, காலந்தைப் பாரான், உழைப்பைப் பயிரான், வர்தாபாவது அல்லதைய அவிக்காப் பொறுவென்றுமேன்று முயல்வதை எக்க இருக்கி அப்படிச் சென்று தீர்ந்து பெறும் பொதுவன் என்கிறு.

ஆகால் அடியார்களைத் தொர்ந்து பின்புற்றுவதால் பிறப்பை அறுக்கும் அபிராமி போது கிடைக்கும் என்றால், எவ்வெங்கன் செய்யக் கூடாது? ஒரு கால இன்குதுக்காக மகளிர் பின்னே விரிவாகு காழுகர் இயல்பு நாயின் மதலினாய் நாடி அழுது பின்னே விரிவாகு குழந்தையின் கீபன்று இருக்கிக் குபிராமிபட்டி அடியார்களை அனுப்பனால் அதிர்த்தியியா ஜூக்கியத்தை அறிந்து கொள்ளலாம் என்ற எண்ணெழுப்பினால் இவர்கள் பின்னே தீர்ந்து வந்தார்கள்.

ஏனவாத விட்டுவும் ஒரு பாடுக்குத் தெரியும்

என்று ஒரு வகுக்கி ம் என்னால் போதும். அது உள்ளென்று அபிஸ்கா என்று போகிக்காமல் ஆகவு பின்னே அபிப்பி கேர்கள் நிரியார்கள். இந்தப் பிறப்பு எடுத்ததற்குப் பயன் மென்றும் பிறப்பை அடையாமல் போது சொன்னதுதான். இந்தப் பெரும்பயனாக பிறப்புதற்கு எடுத்துக் காலம் அமைக்கது தீர்ந்தாலும் பெருவிடா அந்த அருகானாய் உணர்ந்து அபிராமிபட்டி அடியார்களின் பின்னே விரிவாகு.

அவ்வாறு தீர்ந்த அபியமலார் ஓந்து வழி பட்டதனால் பிறப்பைக்கும் நிலை உண்டாயிப்பு. அடியார்கள் பின்னே விரிவாலே இன் பிறப்பு அரிசுவில் வில்லை. பிறப்புதற்கு மாநந்தத்தில் தெரிந்து கொண்டார். அது கிடைத்துவிட்டாலும் பிறப்பு அயுக்கும் நிலை நானே எந்த விரிவம் கொண்டு விடுவது என்றால்கூட அயுக்கும் கொண்டு உணவு கிடைத்துவது எனினால்கூட? அது போன்ற பிறப்பை அயுக்க வரி தேர்பாமல் அல்லதுவிடுவது அதை மேலும் ஏரந்து கூட்டுறவும். ஆகவேக்கு முடிவு இல்லை. நீ ஓந்து இன்பமே உண்டாரும். மூந்தை உண்ணுவது பேரிய மயிரம் அன்று.

பிறவியைவிட்டி பேரிய நோய் வேறு ஆண்வை மற்று இராயக்கள் உடம்பில் ம் என் கிளாஞ்சன் தொக்கத் தீட்டாவிய மு. மூபப் பெறுவதுதான் பிறப்பி. அதுவிளை எல்லா நோய்களிலும் பெரிய நோய். பெரிய நோய்க்கு ம் ரிபாக்குந்தும் மிகப் பெருவதையும் உடையதாக இருக்க வேண்டும். அபிராமி என்னும் அருட்பேரு மாநந்தை அந்த நோயைத் தீர்க்க வேண்டும். இந்த தீர்க்கியத்தை அடியாரும் பின்பற்றித் தீர்ப்பு இனியிதால் அவர் உணர்ந்து கொண்டு அர். அபிராமி முடியுகிவிவரமுத்தும் முலமாக்க பேருமாட்டு கொப்பதை உணர்ந்தார்.

அவன் பிறவாதவன்; எட்டுக்கொண்டுப் பிறக்க வைப்பவன்; முங்குந்தத்திகளைபும் பெரிய அளவான, “முங்குந்தும் வித்தே” என்று பேசாட்சியமலை

Fully great is the excellence of those (knights) who are free from pride, anger, and lust.

பின்னாலோத் துவிடி. அன்ன அழுகுமியம் இருந்தால் தினிப் பிறவாத நிலைமையைப் பெறலாம். அடிக்கடி அப்வூதனாய்களோடு நடையெப் பிறவிப் பேரிக்கு அளவுக்கிய அன்னை அதைனின்றும் வீடுதலை விடுவார் அடிக்கடியில் பால்.

**பின்னை தீர்த்துத் தன் அழுகாறை இனி  
பிறவுமிகு**

**முன்னே தவங்கள் முயன்றுகொண்ட இ.ஏ. முதல்  
முயக்குக்கும்**

**அன்னே, உலகுக்கு அமிர்யலி என்றும்  
அருமருந்தே!**

உலகில் வாட்க்கு ஜீவர்களுக்கு நன்றாம் என்றும் வெளியேற என்ற கருணையினால் பிராஜாலீகாரி அன்ன புகள்டு அமிர்யலும் போடுகிபாக, அபிராமிபாக சின்று கா சி நூலிடான்.

அருமருந்தே என்றால்தான் அமிரி அழுகுமிய என்றும் போருள் கொள்ளலாம். அழுதம் சாவா வையெழு, அருவதூ, அவ்வை நம்பிப் பணிந்த அழுபார்க்குக்கு மருவுவிலைப் பேறுவாய்வைத் தாங்களைத்து அழுதமாக இருக்கிறேன்.

முறைத்த கண்டுகொண்ட பிறது கூடா இருப்பார்களா? அதனை எப்படிப் பயன்படுத்தக் கேள்வி வேயவாடுமே. அப்படிப் பயன்படுத்தி வைப் பெற வேண்டும். இதில் மருவுவைத் தன்னுடைய சேர்வு வேண்டும்? கையிலைக் காலி மாதி தியாளிக்க வேண்டும். அபிராமியை உள்ளத்தில் என்றும் மருவாமல் வைந்துத் தீபாளித்துத் திரிக்கும் வேயலை செய்திருப்பதைப்பட்டி, அதுதான் பிழை மாநிக்கும் பிழை: வையம் மருவதை உண்டப்போது கவலை என்ன? ஒதுக்கீருஷாம மாநிக்குமில்லை கட்டுவே பல்கிறது. அதனாலே, “இவி வையை கவலை?” என்று பேசு மத்துதான் இருக்கிறார் இந்த ரண்டு.

**என்னே இனி? உள்ளை மறவாமல் நின்று  
ஏழுவுவனே**

என்னே அழுவாமல் உள்ளத்தே நிறுத்தி, அந்தத் தீபாள நிலைபிளிக்கும் பிழையால் சிற் கிறார். இனி விராமி வருமியீர். இனி அவருக்கு ஏது தனை? ஆயிரவு வார்த்தை உயர்தால் என்ன? சூரியுமிகு வட்டோடு உயர்ந்தால் என்ன? சூக்கிடோடு உயர்நியீல் என்ன? உலகத்தில் வாரி புருஷங்களைப் பூட்டி நடந்தால் என்ன? பூரி விட்டால் என்ன? பார் புகுந்தால் என்ன? வார் நீகுந்தால் என்ன?

அனுக வேண்டுபதை அவையிட அடைய வேண்டும் என்றும் (பூரி) அப்ர. அவருடைப்பாக என்னம் நிலையை பெற்றுவிட்டது. எனக்கு உள்ளை இல்லை, அங்கேணவின் தாள் சேர்ந்த அலங்கார மாண்புகளைவிட இல்லாமல் போய் விட்டது.

இந்த நிலையை அவர் அன்டந்துபிடிப்பாரும் அடிப்பாருடைப்ப உறவு.

**பின்னேற்றிந்துத் தன் அழுகாறைப் பேணிப்  
ஏழுவுக்கு**  
**முன்னே தவங்கள் முயன்றுகொண்ட இ.ஏ. முதல்  
முவருக்கும்**

**அவ்வே, உலகுக்கு அமிர்யலி என்றார்  
அருமருந்தே,**

**என்னே இனி? உள்ளை மறவாமல் நின்று  
ஏதுவுள்ளது,**

முழுப்புவடிவாலை வீரிபூர்த்தி களுக்கும் தாயே உடலைப்பிழியிகளின் நன்மைப்பீன் பாருப் புகுந்து அபிராம் என்று போற்றப்பெற்றா எதும் அப்ய மருந்து போன்றவனே, உள்ளை பாரி வையெழு மருவாமல் நிலையாக நின்று முடிவிடவே: இனி என்கு என்ன கவலை? (இப்பிழை வினா நூலிடாக்காரணம் என்ன?) நீன் அழுபவரின் இன்னே அலையும், அளாகத் திருந்து, அவர்களைப் போற்றி பிறப்பை அழுப்பதற்குத் தக்கபடி, முன் பிறவிகளில் நவநிடைச் சொய்த்துக்கூறுன.

அழுயாறைப் பின்னே நிரிப்பு வேணி வையெழு  
கட்டுக, உலகுக்கு - உள்ளை நன்மைகளுக்கு

வையாறுமி: அவையிடுகிறால் அவையைக் காலையாகி.

வையாறுமி சாதி: வையாறுமி.

வையாறுமி: வையாறுக்குச் செல்லி சாதி காலையைகளைப் புகுந்தால் வையாறுமி காலையைப் புகுந்தால் வையாறுமி.

வெள்ள புதக்கிழமை

ஆகூணம் கட்டி தூங்க நூற்றுக்கும் செய்யப்படும் கிரியை பூர்வம் விட்டியோ அல்லது கிரியை என்று என்னக்காலம் இல்லை. தாயின் கடுங்கிழவே சுதாங்கும் காலம் தோட்டியை மரணபெய்தூர்த்து தூங்கப்படு செய்யப்பட்டு சிர்கைப் பூர்வக்கிரியை என்று கூறும் மரணபெய்தூர் நல்லையில் இருந்த அருமபித்து அந்தள்ளின்னர் செர்பார்டுக்கிறியை அல்லது கிரியை என்றுப்படும்.

ஏப்ரல் வெப்டம் பின்தியது என்ப போர்ன்  
ட்ரெம் முனிஸிபல் குழுமத்துக்கு பிரி. பிரிசு. பிள்ளை  
செய்யும் கரினாய் குடும்பத்தினுடைய அபர்க் கரினாய்  
வெளியூடியை இரண்டாம் விதை நோக்கும் பொறுப்பு.

நூற்று மிருவு கட்டியதைக் கீழேயெழுதல் வருட சூரத்தம் வன்று பல கிலோகிலோ கிடைப்பார்த்

இந்திக் கவுன்றுமீர் கிர்ஜஸ்வல் பால்கி எவ்விட்டு வெள்ள பெற்றுவர்க்கூடியது மற்றும் செய்யப்படுவதாகும். அதற்கு கூட இல்லை என்றும்தான் யாற்றியில்லைது. தருமூலங்களின் கிர்ஜஸ் செய்ய வேண்டும். ஆனால் ஏனோரும் முயற்சை பெற்றுக் கிடான்னாகவுள்ள வேண்டும்.

இந்தியாந்துக் கீலைப்

ஒந்தூர் கூடியி (பிரீமிட் புல்லை அடையும் போது (ஏனை வேண்டு) கற்றத்தவரிடத்தும், பேராசுள் இது நாமுக்கி உள்ள புதையூர் மிகவும் விழுது பூசிச் செவ்வெப்பருமானங்கள் தி பாளித்துக் கொண்டு நிறுவாரசுங்கங்களை சீவனாடியார்க்க கொண்டு பாடக் கொட்ட தேவைக்கும் இன்னிலையா (பாட) மோக்கங்கள் பெற்றிருப்பது கீழ்க்கண்டாகும்.

இங்களைப் பின்னால் தமிழகத்திலே

அன்றை, காலம், முடிவாகி, சுதாரிப்பும், சீவுகளிய தூங்குத் தச்சத்தியங்களுடும் தனிக்குப் பயன்படுவில்லை என்றால், இருவரும் கண்டும் தொன்றும் என்று சொல்லும் நீங்களுக்குத் தாகும் சொக்கி விரைவு பின்னால் தாப்பும்

கூர்டினார்சுவம் விட்டுத் தங்கடிப்பார் திரிய

இறந்தவர் வீட்டு முறியத்தில் பந்தல் காணப்பட்டது, வேள்ளளி கட்டி வாய்க்கல் ஓய்யுவோம் கட்டல் வேண்டியும். இங்கு, காணப்பட்டும் படியும் நான்கானா எழுத்தாக பார்த்துகின்றேன். கோபார்சியும் ஒவ்வொன்றிலும் ஒன்றைப்படிக்காரி திருச்சுக் கேள்வியும், வீர வாயிலிலே மோந்தன் வானம் துறைப்புடன் கட்டல் கிடைக்கிறும் நிலந்ததைப் பகுத்தானத்தால் போர்க் காண்டிப்பத்தை ஏன்றாகப் பிர்க்குது மாக்

மேலுமிட்டு, மகன் பத்தின் பேர்க்கெ நடுவில் சீவு  
தும்பழும் ரூப் பட்டங்க் குள்ளுறவு வகுக்கவுட்  
இஷ்டார் ஈயப் பத்திராய்க் கட்டும்பூ ஸுந்தத்  
யையும், விரோட் யெதிற்காப்பின் எச்சரமூத்திரியை  
யுட் காந்திக்குரித்தில் ஆசாரி ஆப்பேடைக் கொற்ற  
வராயின் சதாரியமுறுதியை ஏற் கூட தும்பங்களில்  
மாணம் முதல் கிழஞ்சு வனை மாணம், துபேள்,  
வை, வாடுவாள், பிரநத், யமளி, சுமயின், இந்தி  
ரன் ஆசிரியாருட் புதிக்கூ வேங்குமிம், நஞ்சிவ  
அட்டின் காரியத்திற்கெனக் குண்டம் ஒன்று  
அனாந்து அதற்குதியிற்கிடையல் கூடும் கூக்கையும்,  
அதற்கும் விழுவில் பெரிதானத்தற்காகப் பேரியை  
பூம் வைக்கவும் உருவ், உ வக்கைக்கு மால்வை,  
கூர்சம், மேஷவளங்கிராம கட்டி மலர் மால்வையால்  
ஶலங்கர்த்து உரல்ளுள்ளே முதுகும், மஞ்சன்  
மாவும் இடவும், உ ஜயாக் கூட நல் வேண்டியை,  
அருப்பு, ஏறுவிச்சம், துபிதேயப் பொருட்கள்  
நிறந்தவர் உடல்க்கு அளியும் உபுப்பங்களை  
வீரபவற்றை வைப்பவர், உ ருக்குப் பக்கற்றே  
ஒரு கும்பம் வைத்து அதில் பாபுபழாள் தீர்  
இந்தானரப் புச்சுக்கும்படி மாங்காகாத்தில் உள்  
எனு. இப்பும்பு வகுக்கிளி கூண்ணப்போடு முவற்றும்.  
ஏனை தத்தற்கு வட்டமே மல்லு ததில் சுட்டைக்  
நுடியோன்கு செல்லும் உருத்திரநும்பம் அனமத்  
தல் வேண்டும். என்னாளதும்பத்திற்குத் தெருப்பின்  
ஏன்னிடி பாகவான் மும்புவாக்கும் நஞ்சுகெள்ளவி  
யத்தையும் நானாக்கவும்.

**க்ரிஸப் பெப்பினான்:** நடவடிக்கை முதலாக சூத்தமாகன், நாய்க்கு இவ்வளவு மாசன், இவெர்கள் இல்லையும் விவாதம் என்னவீ, கணவன், மயன், உரைவர்கள், அவர்யூன், குருவன், தூய், பருமான், ரஷோபாரி, அரிசன் கன், சமாஜோத்தங்கி ரெடன், அநு, தொழுந், அரசன் இவர்களும் முன்னாலோர் இல்லை இடம்பில்லை அதிர்த்துவம் பிரகாரம் பிரபுவனாம், மகன், மயவனாம்,

மயன் குளிர்ப்பது ஏதாவதிப்பாயின் அவர்கள் தந்தை அல்லது தாம்க்கு கடமை பெற்றாலும் இருக்க வேண்டும். சமயத்திலே கூட மனமிரு கடமை செய்வதற்கும் ஏதுதிய நீண்டங்கள்.

கர்த்தா (வினாய் பேர் ஜோன்) கடற்குக்குறை சென்றும் கொட்டி, (வெளியுலைத்துவில் கடற்பட்டது) நியா, சோடி வள்ளிரும் இருங்கு அண்டியு அனுப்பானம் முடித்தல் வேலைக்கும். குடு வர்த்தா விருது விடுதி கொடுத்து பவிப்பிரும் அனுப்பி செப்பு உபவிதம் இடையை அல்லிடிக்கு அங்குரியாம் செப்பு மூலிகையார், ஸ்டாக்கார்க்கூடு, புரோவரியா கவாசனம் முதலேய விரிவாகவைக்காச் செப்து, புனர்வியா பாதுப் பொன்பிந்தது மன்பத்தல் வெளியும் இத்துத்து கத்தி செய்து நெற்போர்களை யண்டத்தில் இறைத்துக் கொள்ளவா). கீரியை முன் போற்போது நிரும்பும் பா எக்ஸன் ஒதுதல் வேலன்கும் குடு அங்குரியாசம், கு நியாசம், சிவோகம்பாவை செப்து எந்த கும்ப புஜை முடியு அங்கிலி காரியாம் முழுத்து பூரணாகுத் கோடும்பு விரிவை பூர்த்தி செய்யப் படும். கர்த்தாவ்டம் கூட்டு வரி கொடுத்து அதைப் பிடித்துகின் மிகு சிட்டுக் கற்புர திபக் காட்டியான் பின் பிடித்ததை குளிப்பாட்டுக்குவைக் கீட்டுள் பின் குடு எடுத்துக்கொண்டு நூலை போட்டுக்கொண்டு நீத் கர்த்தா மேற்கு (முகையை நின்ற பால் பொன்னல்லா அரப்பு என்பன பிரபால் வைவாரா, துசௌசிக்கும் அரப்பு என்னேப் வையப்). பின் குஞ்சுகொள்விப்பி அர்சியா, மழுங்கை, குரிசோக்கக் கூட்டு, பால், மூவி, மழுங்கை, இளாந்தி குதிபவற்றால் குப்போவைக் கொய்யு விட கூடியிருான். துபிதேஷம் பேர்வா வேலன்கும் கர்த்தா லிட்கு ஒக்டைல் வல்லுக்கைவை வகுக்குப்பிடிக்க வேறு ஏற்றுவு) ந தலிப்பு கீ கர்த்தாவின் புஷ்டைப்பிளை அப்பேழைம் செப்ப

ପ୍ରକାଶକୁ ଧୂଳିଜୀବନ ଅତ୍ୟନ୍ତ ଯେତେ କୁଣ୍ଡଳ ମହାଦେଵ କୁଣ୍ଡଳିକାରୀ  
ମହାଦେଵ ଏବଂ ପରିମାଣରେ ଛାପିଲା ।

பழங்குடி மக்களை விரிவாக விடுதலை செய்து விடும் போதுமானதாக இருக்கிற பொருள்களை விடுவதற்கு காரணம் கிடைக்கிறார்கள்.

வெண்டும். பின் அதற்கு வாய்மீரி முதலீடு. எனவேதாத திருவிபாம் தெளித்து போதுதாலே அவங்காரம் செய்து மன்றபத்திற்கும் யோசனை வழங்கிறார்களே செய்திலீடுகளுக்கு கூடுமதுக் காரணமாக, அதைக்காலாக நிலைப்படுத்தி வைத்து தீருமீற்றை நில குழுத்து காலமோதாம் முறையை முடிந்தான், கொட்டும், மாற்றும், சேற்றி, சீர், பும் இருக்கு. முழுவது இருக்கு. யூட்டுக்கு இருக்கு. விளை. முழுவது. காற்றுக் கூக்கி இது சுக்கிள் முடிபாட்டுத்தட்டன் புசி பள்ளிரால் கைக்காலுடு நூல் போதுத்தின் சீரில் தேவிக்கவும் இருவேண்டும் கீருமீற்றுப் பதிகம் நூல்வேண்டும். ஏந்தனம் குச்சுமத்தில் கமிட்டுப் பூயாலோ எத்துவும்.

**கண்ணம்:** விழுத்துவுள்

பேர்மா கார் கொட்டு முதலீடிவரை முருகின் புரி தேவிலையும் உலக்கூக்கவில் பேர்மாக்கையையும் புசித்து (வையக்கேள்வாம் உரலாக மாபேருவேண்டும் உலக்கை ராட்டி இருவாராகம்) அலுது. மதுச்சார்யா உடலில் இட்டு என்பத்தோரு பதியாறியும் வேண்டிய முன்றுயும் இருக்குவது. ரின் சிருகாலாக்கத்தில் முன் துநுப்பொறி கள்ளாடப்பாட்டு பாடு இயத்தில் வேண்டும். பஞ்ச பூரணம்பாடு நிறைவே செய்து வெற்றுவேண்டில் கண்ணப்போட்டு வருப்பது சுற்றுவதுப் பயிற்சியில் கட்டினாலும் விருக்க அனுமதிக்குத் தீவிரமாக இருக்கு. அனிதா. பிரேதத்தின் இருங்கு கண்களிலும் சாத்தி மதுத்திலையை உடல் முடிவதி லும் தெளிந்து விட்டு. கண்ணம் இடிக்கும் போது ஒடு பிரேயத்திலை முடிப் பிடிப்பார்.

கண்ணம்: இருத்தது: பிரேத எந்த வகுக்கத்திற்கும் மூக்கு வெற்றுக்கூதான் முலையும் என்று. நிலைக்களின் விசாக்கத்திற்கு கருதி பிரேத கத்தியின் போருட்டு சிவுதும்ப எந்தனம் முடிவதே அதன் மேல் கண்ணாட்போடு தோன்க்கப்படுகிறது.

இப்பூர்வ நிர்க்கி ராஸ்டபை வேலைக்கும் முன்னம் கேட்கத்திலும், பிரேத மாந்திரவிலை போன்று பாதாரிதானாமும் நிறைவு செய்து முடிவுக்கும்படிக்கும் கூடுக்கப்படும்.

கண்ணம், மக்கள், பிரேதத்தில் காலில் புரி தீவாக வணக்கத்துவர், மணவி, முதல், சும்மதூரை (வேண்கள்) இடப்பூர்மாகச் சுட்டு வடிவு வய்விரீப் பிரேவர். அங்குள்ளவர்களுள் வயறில் முறிசுத் தயங்கல் முதலில் வாய்க்கரீர் இருந்தும் சுதநா விடி மாணவர் அல்லது இந்தவரின் மணவர் இயுத்தப்பகு வாய்க்காரி இதெலும் நூட்டமுறையில் உல்லா. (வேண்களிலிருந்து அங்கு அரிசியும் தேஷாபத் முடிவதூர் செர்வத்தூர்) கண்ணம் இருந்தால் மாணவர் தயங்கலாம்கூடியிருக்கும். பிரேதத்தின் நூத்தில் கைக்க வேலைக்கும் காலங்கள்? இருந்தால் நீநூறாள் (பூப்பம் மூலம் நினைந்து வீசு) எய் பிரேதத்தில் கையால் இழுதப்பட்டு விடுவது இல்லை. எனவே காலங்க வேண்டும். பூப்பமை, செர்வத்தூர், பங்கு, காலங்கு பழும் வெள்ளாற்காடு சீசலை முந்தானால் பிரேதம் முடிவது விடி எடு.

பிரேதத்தின் கிடேயுள்ள குணிலையும் பேரோ உள்ள துவரி கூபாரி சேர்த்து பிரேதத்தை முடிவதை மூத்த விள் ஏடு முடிச்சி வும் கம்பு உள்ள சூபுப்பலை துவரி கால் முந்திரி தீநில் கட்டுவும்.

மாக்கு, சூத்து மாந்திரில் கண்ண முதலில் கட்டப்பட்ட பாஸ்டில் பாலை குழந்தைகளை ஒலையில் பள்ளாக்கவில் பிரேதத்தை, கண்ணக்கை. (பாலை கழக யூத்துவால் கட்டார்ந்து) கேள்கள் காலை வயா இடமாக மூன்று முறை கட்டு விடுவது விடுவது பிரேதம் மயங்கத்திற்குட்ட பொன்று வேண்கள் இரும். சுரங் மாந்தாக சுரத்தா தமபத்துடன் முன்னே சேலை பிழையி விட காலி. நெருப்பை முன்று காலை முடிவில் எவ்வத்து, குனிந்த உணவுடுவி அரிந்தவர் பிரேனோ வர், வாழ்வியம், சங்க,

**Thisise who fear quilt, if they commit a fault small as a milletseed; will consider it to be as large as a palmleaf tree.**

ஒளிக்கத் திருமுறைப் பாடல்கள் பாடிய நாளிலே நாதராத்தான் பொரி தூய்வணையு அ வாலாப அலை ஸ்தா நல்ல சிதற்கீச இருக்குமாயு இழுக்குக.

வட்டத்து, செந்கூக் க்கு விற்குகளை அருமை அந்த சிராஸ்ராவத்தில் நல்ல: தெற்கே இருக்கப் போதுத்தை நல்லத்துச் சுற்றுத்தவர் எப்பாக்கிரிசி போவும். அத்தா சிலகும்பத்தை இடதூ இழுவில் வைத்து ஜூப்பாக்கச் சுற்றி வந்து தலைப் பக்கத்தில் வைத்து அவன் அருக்குவரை உட்டைத் தேவேத்து தம்பநீர் ல் அரிசையை பூலைத்துக் காக்டி நாஸ்துரை மந்திரத்தால் வாபக்குரீ இ வாம் தடத்தையும் மோளிவையார் கொள்ளு போகாக முக்கு முறை குறிய வாயும் ஓன்னினால் முறைபும். ஆத்தில் ஒன்னினாரு துவாம் வெய்து ஒழுகுக் கேரை ரிகூயில் கெளிக்கலும். தலையோட்டில் கெற்று ஞாக்கி மின்று மோளினப் பலவத்து அத்தா முன்பக்கத்தில் போட்டு ஏ காக்கவும். பிள்ளால் மாங்கல் சேன்று பலித்திரும். ஏ வீதம் என்பவரினாயும் அந்தநீச் சிளதயீல் போடு நூல்காரு செய்து திடுமிருபி பாராமல் மிக்கவரை அடைந்து ஏராட நிவாபங்களின் தருப்பனம் செய்து கோள்ளக்கூடும்.

கிளாபாஞ்சலி தருப்பனம் - பிரிரு போந்து இருக்கவென்றும் சொய்யப்படும் சல தருப்பகலை கீம். இது பாலுமை அ நீதிபாளத்திலும் செய்ய வாடும்.

\*நிரத்தவளோடு ஏத்தா மத்திரா கூ வீட்டு யாப்புக்கு வந்து வேப்பினை கூடியிரு ஏ விழுது பிள் கைவளைக் கழுவிப்பின் ரோட் வட்டமை சுத் தம் செய்யவும். மூயிலையை வாந்த தபாரித்த சோயிக்கு முதலிலிவற்றை இப்புவரையும்புர் படைத்துத் தீவிரித் திருமுறை பாடிய பிள்ளை ஏ ஜ்ஞாக் காராட்டல் உ வளைகா ஏ வள்ளவும். ஆசிரவியள் ஞாதிகள் அலையுமேரு அங்கு உணவு உண்டால் ஏல் அப்சளச் செல்வெலைப்பாரு:

காக்க வேள்ளும். அந்தப்பெட்டி வரை நினைம் இருவில் - தீபம் ஏற்றி ரீரீம்பிய பத்திரிம் வூல்வாயுப் பல நல்லத்துத் திருமுறைப் பாராயணம் கேட்டால் வேள்ளும்.

### அளவுத் தகுத்தயனம்

நினைம் செந்த அள்ளு அல்லது மூன்றாட். ஐந்தும், ஏழும், ஒவ்வொரு நடக்களிலும் வூம்பு மனம் வெட்டுக்கலை. அங்கு அக்கிள் தனிந்திருந்த நால் வீணம் விலி வூட்டப் பிரபாபச்சித்த மூம். தந்தூல் பூம் சேப்பாரா அரிசேஷன் போகுட்களால் காலில் இருக்கும் மனம் வைபு அபிலேஷன் செய்து அடியில் மூன்பும் வாயு நிலை அடுறுவத். பின் சத்தவோசாதம் முறையைப் பாத்திரியம் நீதிரங்களைக் கூற முழுப்பான், கூவாயு, மாரபு, நேறம். தலை அமிய இப்பாளின் நிலை நிறுவுமி, சந்தனம், பு முதலிலிவற்றையுப்புமிகு முயாத்தும் காட்டிப்பின் முழுநூள் முழுவும் நூல்து இ செக்கிலும். சத்தவோசாதம் முறையை யடிவரும் கூறி எலுவுக்களை எடுத்து முயியவியியுள்ள பாக் கிருபியப் பாத்திரத்தில் ஒர் உண்ட மாறுவது போடு பாத்திரத்தின் வாயைக் கோடித் துணியால் மூடிக் கட்டவே.

மிதுதியன் வூம்பு பாம்பால: நாள்ளி அல் விடத்தைச் சுத்தி செய்து வைக்குத்தி நல்தானியம் விதைத்து பால் தென்பிழு பிழைத்துக்கூ துளிரப் பள்ளிக் கேற்றிலை. பாம்பு, மாறு, நெறுபொரி, பொட்டி வறுதித் த அரிசையாலை பிலிம் நூலுத்து பாக்கு அளவில் உருட்டிவும். தட்டையாக்கப்பற வகைக்கு ஏழு போட்டி வெய்யப்படும்; வளைகோது நீக்காத உழுடுகில் வெய் தாலி முதலிய வற்றை புத பிரேத பொராசங்களின் போடு சீ நீலேகித்து திருமுறை ஏறி வழியாடு கேட்ட பேரை புல்ளிய நீ நிலைகளில் வெடவும்.

### மிகுதி அடித்த இதழில்

குற்றமே காக்க வீரு புதியவரை தருவகே.

எங் ரா: மாங்கு ஏ முறை.

நீ திருமுறைக்காகக் காலுமை உணவுகளுடுக்குத் துவிக்கப்பட வூத்தும் சென்றாலும்பூக்குமிகுமிகு மாறும்

# இலக்ஷ்மினா இணைந்தது

சோழராசன் நூலான், காஷபபுரம், விலிமியூநிசு  
சோழாட்சீ அமைச்சர் வாழ்வன், அவன் அந்தாந்த  
யிலாளன் காடுகள் வெள்ளங்களாகும் விரைவித்த  
வர், அதுவால் அவன் காடு வெட்டிய கோரும்  
என்று அனுகூலமாகப்பட்டன. ஒவ்வொரு காடும்  
சிவபக்ஞன் பேரவையான சுவாமினாராம கோதூராசன்  
கள் ஒற்றெண்பும் ஒற்றைனரைப்பார்வன். சிவபூராசனம்  
காலை தாட்டிடறும் தவறாது படிப்பதூம் கேட்டு  
வந்து வாங். காலாலைச் சாந்தி இருந்தபொருள் என்று  
கண்ண வேழும்பாலே, விரும்பி நாத்திரக்கங்களை  
மத்தியில் கார்த்தானம்.

அவன் மதுவாயும் போகந்தாக கடவுள்ளில்  
நிருவிளையாக்கலாம். கோட்டையின்று நுதாந்த  
தரிசிக்க விரும்பினால் காலாலை இருபு “சோழ  
சாந்தரக் கடவுள்ளை எப்போது உரிகிடுகின்ற?” என்று  
கவனம் பற்றி ஏத்தனை சொல்லார். அவ்வு வோக்  
சாந்தரக் கடவுள் கணவிலை அங்குமிகும் சிறுபாகத்  
தோண்டிப்படுகின்ற. “வோக்கை! அந்தாகே. நீ  
இன்னாறக்கு உட்ருவும் டார், ஓட்டுவும்வாய்ம் வந்து  
தரிசித்தாக சோண்டுபோ” என்ற வேறு மலைப்பு  
தருளினார் சோழன் வீதிநிதிவருட்டு அமர்த்தவேலூ  
சிறுவருளை நல்லந்தாருகினான். பந்திரமாரும்  
சோணாக்கும் பிற்புமின்றி தன்னைய் அந்த  
இளவிலோ கத்தாக்குப் பூர்ப்பான சுவப்பூரமானு  
யடப் பிறுவருடைய துணையை சொல்ல நா நந்த  
வெள்கை கருவையை அமல்க்குவது. கணக்கை கூடு  
அப்போது மிகப் பேறும்கொட்டும் கார்த்தாகு.  
அது கண்ட சோழன் மனம்பல்கீழ்வை நூலான்  
“சோட்டிரும் கடவுளைத் தரிசித்தார்கள் இளை புது  
நேர்த்தே! பேரும் விழிந்தான் ஜூர் செந்தோ  
என்று வருந்தனாள். அப்போதூது விவரித்துவும்

காலாலையை கூறி வாய்க்கால்

முனிவைச் சிந்தர் போல் வழிபாடு வந்து  
வேலையைச் சுற்றிவருஷ தாந் சோக்கால் ரொமதா.  
வேலையைப் பற்றிவருஷ சிந்தர் சோழனை அழைப்பது  
ஷா சிவாலை கூக்காவினைத்திருஷ சேஷம்  
வித்தனையை படித்து வூலைத்தை அடைந்தார்.  
அங்குள்ள பேருமியையும் அவ்வகுள் திருத்தாடு  
வித்தார். பின்னர் விரும்பிவில்லூலினை குறைந்த  
ஷாவைக்கு விடானத்தால் எழுந்தருளியிருப்பதேயை  
உம்பை காலாலைத்தித்தார். பின்பு மினாட்டிப்போனால்  
வைரும் காலாலைக்கு செய்தார்.

பேரும் வோக்கந்தாக கடவுள்ள

“கன்னியை கோண்டி யான்திடு முத்தாம் போற்றி  
கண்ணியை மாற்றுகிற நூப் பான்தூறி மணை போற்றி  
குண்ணியை தயக்கு வேதுப் பொந்தை போற்றி  
வின்னின்றியிரு விமான மேய சுந்தர விடங்க போற்றி”

என்று பல்வாயாகத் தாநிந்த வளாங்கி  
நீர்நாள் கூடுவையை குண்டாலையை கணாக்காப்  
பல்வாங்களையும் பெற்றுப் போல்வான் என்.

சிந்த சுவாமி சோழனை போட்டு “ந வாறு  
அங்கும் பான்துபன் அறுந்தால் கடவுள்கை முன்  
பம் சேவையை இருக்காறுத் தூப்படக் கடவுப்”  
என்று கூபுச் சோழனை கூக்காக்க கட்டிக்  
கென்றார். கணவைப்பாற்றுவதையு கார துகளை  
அழைத்து வந்தார். அவன் பிழிஸிலோ விபுத்  
வைத் தரிப்பது. “ஒளை காந்தாக்கமைய உவப்பு  
நல்ல துணை உண்டாக்கவை வந்து” என்று சோலை  
அவனை அழைப்பி கணந்தார். பின்னர் நாம்பி  
வந்து கூக்க வாய்ப்பு கந்தையை (புதுவெட்டு).

**Guard against faults as it matter (of great consequence) for faults are a deadly enemy.**

அதில் இபோக் குறிப்பு இருந்து உணவுப் பியான்டிட்டில் எழுந்தருளியிருந்தது.

முழுமீண்டும் கூறிப்பான் சுதாநாயகி மாலையிப்பகல் வைப்பில் திருப்பூரியினால் என்பதிற் கதவுமிலு வந்துள்ளன. அதனில் இது ஒர் அடி பொருள்களுக்காலைக் கவனம் ஏன் என்ன. முழுப் பூர்ணம் வாயில்களுக்கும் பொன்ற பார்த்து ஏன். அவற்றில் முன்விருந்து வாய்கள் கொடுக்க வைத்துக்கொடுக்க வகுக்க விரும்புகின்றன. இதேசெப்பதிலோ என்னுமிகு பென்று மன்னாலூப்பத்துத் தெயிலிப்புமர்ப்பன் “யெறாவாலே” வடக்கு வாய்ந்த கதவிற் கயற்றுவி மற்று தீடபக்குறி பொறிக்கப்பட்டிருக்கின்றது. நிட்டவர் பார் என்று அழிவோ” என்று கூறினார். உடனே பான்தியன் வந்து பார்த்து “இது ஒரு அறுபுதம் என்றான். இதைகால் செய்தவர் யார்கள்ரு அறிக்கேண்டு இருப்பதைக் கீழொட்டு கொள்கிட்டு குலைப் படி பான்தியன் அறிவு வைப்பிலையானது, என். அவ்யை ஆவு உடனே உடனே யோள்ளாது சோமஞ்சுரக் கடவுள்ள நினைத்துக் கொண்டு தனரைப்போல படித்து நடத்தி செய்தான். அதை ஆவு பான்தியனது கணவிலை சோமஞ்சுரக் கடவுள் புரினாயாக ஊன். “பான்தியனே நம்பியல்

வைத்த அன்பிளாவே காஞ்சி விடுமே பாடு எல்லாம் வெட்டிய ரோமூராசன் நம்மை வழகு கருக்கக் கூடியில்லைன். நாம் துவக்கா வா க்கு வரப்பிரி கால்வை நிறுத்து அழைத்து வந்திடாய். குழலினாலையில் பூட்டி நமது நிடபக் குறியை தீட்டியீர்கள் எனிய விரவாய் மறைந்தால்லனர்.

கணாக் கண்டதுப் பரங்கியம் விழிப்புதெட்டு  
தான். அந்தி வெப்பர்த்து விளை அருள்கால். அவன்  
புக்கு வெளிவிவந்த சிலரே ஏழாவின் மதுவனாலைய  
நினைத்துருக்களார். ஆவாய்க் கொள்ளப்படும் மின்னோடி  
தான். பின்னர் வாயிலையவில்லையும் நங்கள் சுவ  
கீருஷாமலின் இறுதி நிருவிழையாடலை எவ்விண்ணாக  
நூட்டி மேற்கொண்டும் தன்னால்விட்டாலும்  
நிற்கு வெளிவிடுவிட்டு அடிட்டநகச் செய்வத்தான்.  
பின்டு, அது முயர்னாகிய இராசேந்திர ராண்பூர்  
நுய்க்குப் பூன்னரூரைக் கொடுத்துக் கொடுத்தான் சில நூ  
மட்டந்கான்.

“காலமு வெட்டுத்தேன் சென்ற கொண்டவிலைப் பிறவி இருந்து அவன்று விசுவாஸம் பால மறும் கோருட்டாக வகுகிழப் பதிவாக்கி வேறாற்றி விரும்புத் தேவைக்கு கழுதம் புதித்து விவரம் விவரமாகிய பயன்போ வெள்க்க குடும்பத்தைப்

பகுதியை திட்டங்கள்

**(18) துதம்பைச் சிக்குப் (யாவுவரும்)**

**Dr. எஸ். சௌகந்தான் (B.S.M.S.(India)J.P.)**  
பிரதம் கவுனிஸ்ட், மண்ணர்.



பழந்தென் விடுதலை அளில் இவ்வும் ஒருவராலார். இன் பற்றி இளக்கதைச் சேர்ந்த இவ்வாய்ப்பும் வெற்றியூட்டகப்படும். மாயவர்த்தனா (பீர்மி மாக்க மோக்கவராவா), ஒரு வராய்க்குத்தில் பிரக கட்டுப்பாடு உண்டா என பா இங்கு மன்னங்களுடே இல்லையாத்தில் ஏனிட்டு பின்னால் அழுகி மன்னா பின் சம்பாதி என்றனார். இவரது பாடல்களில் “ஆழம்பாம்” என்று குறிப்பிடப்படுவதற்கும் இவ்வருக்கு குத்திகளைச் சொன்து “என்றாலையுறுத்துவாய். பலங்கை காலை, இல் பலனி ஒவ்வைச் சுடுவனாக குத்துவா (என்றாலைத்துக்). இம்மனப்பு பேண்டால் காந்தி அணிவரு மற்பாரும். அதனால் அன்றாந்தவளைான் பெண்ணே எனப் போறுள் பயங்கரம் வாய்விளம், தாஷு பாடவிள் விரித்தை பாடுதலை காரணத்துறும் இவ்வும் குறும்பாகச் சொல்ல விலை விவரமிக்கவிடும். வணக்கப்பட்டார். குத்தைத் திட்டம் படிதல் இவ்வும் இயற்றிய நாளாகு.

எனவே காம் இதுவரையில் படித்த பழிவினால் கிழவுகளின் வழியை பிள்ளை அனுகூலின் வர்ந்துறை மீற, முட்டு, பெண், சாக்காடு (குடுபு) ஜிவவடினால் மூவிற்கு இத்திடப் போக்குவரத்து வழியாக வருகிறது.

“நூற்று விவரங்கள் அடங்கியது என்று கீழ்க்கணக்காக அறியும்போது மூலத்தினால் பிரபுவுடைய விவரங்கள் இருக்கின்றன.

ప్రాంతము లోయలక్ష్మి ప్రసాద్ పిపీలి' అనుకూలిగాను, శాంతికూర్ కథలొక్క వ్రాతక్రమాలుగా ప్రమాణించడానికి దోషం లభించాలి.

# அப்புதிலைகள் நாயகோர்

**சோஷாட்டுத் திங்களூரிலே சௌம்புதியள்ள வருட் போம் முதலிய துற்றுக்கள் ஒடியிருப்புமாயிய அப்புதியாக்கள் என்னய ஓருமை) இருந்தார். அவர் எசுவசமைத் தூண்சு ஏரியாயிய திருநாவுக்கரசர்களுடைப் படினாலும் தூர் காலாதூயாயினந்த நூம் அவரது செபக்தியைக் கேள்வியற்று. வைர்ட்டந்தே மிக்க அண்டுள்ளவராகி, நூர்யுமையை மக்களுக்கும் போந்தக்குறுக்கும் திரு முடியங்கரசு என்னும் பொன்னும் என்கூம் பியந்தியடைபவரா பிருந்தார். இன்னும் அவர் விருந்துவுக்கரசு கவாரி கள் பெயரால் மு ச்சு' இருக்கி நன்னிர்ப்பந்தல் வைத்தல் முதலிய அறாக்களைப் போய்ந்தார்.**

வருங்காலத்திலே நிலங்களுக்காக நாயனார் திருப்படினம் என்னும் பழியைப் பணிந்து திங்களூரின் வாடியாய வரும்பொடிது வழிபிழுள்ள சூலிந்த தங்களிற்பு பர்த்துவதை அடைந்து, அதனால் பார்த்துச் சிந்தகை எப்படியூடுகையில் திருநாவுக்கரசு என்னும் பெயர் என்னிடத்திலும் வளர்ந்திருப்பதைக் கண்டார். காய்கீரு அதனைக்கண்டு “இப்பெயரைப்பி டு இப்பாற்று) அமைத்தவர் யார்?” என்று வினாவினார். அதனை அறிந்ததாகவும் “திருநாவுக்கரசு என்னும் பெயரால் துப்புமிகாயின் என்னும் பிராமணை எங்குமுள்ள சுலகங்களைபும் அலாங்கணையும் செய்தமைத்தார்” என்றார்கள். நிலங்களுக்காக அதுகீட்டு “ஆவர் என்னி முபா?)” என்று வினா வினார். “அவர் இன்னுப்பூதின்காவரி; அவர் மனையுஞ் சமீபத்திலுள்ளானால்” என்றார்கள். விருந்துவுக்கரசு கவாரிகள் அவர்கள் விட்டை அடைந்தார். அப்புத் யார்கள் வடியுவந்து வணக்கனார். அவர் வணக்கம் முன் வாயிச்சுரும்

**சிவபீ  
உ. தூயாக்கலை ஒழுகை**

வணக்கனார். அப்பொழுது அப்புதியாகள் பீதலரீ அடிப்படையில் முனை பில் வர முடிவில் தலை செய்தேன் போலும்” என்றார். திருநாவுக்கரசு நாயனார் “மால் விருப்ப படினால்தீர் சிவபீ வணக்கி வருதல்தோம். வந்திலை நீ வைத்த தன்னிர் நிலங்களுக்குப் பெய்தல்ல பிற அடிப்படையையும் கேட்டு வந்தோம். சிவளடியாருக்கு நீ வைத்த தன்னிர் நிலங்களில் உமசு பெய்கூ வருதல்தீர் சிவாருக்கு பெயர் முழுது வெண்டிய காரணம் என்னன்? கூரும்” என்று வினாவினார். அப்புதியாகள் “மயைப்பெரும் மயன்னும் சேபத குஞ்சச் சுல்லையெல்லாம் திருத் தொன்றுக்குறிப்பாலே வேண்டு திருநாவுக்கரசுவரு விரும்பியவரோ வேற்றாரு பெயர்” என வெதுன்று கூறி “வாக்கனர் அற்பாதார் சு என்று? சுவ கோ தன்னாநி ஜப்பவை கார்வீ; நீ பாவர்? இயட்டும்” என்றார். திருநாவுக்கரசு அலாயு பக்தி நின் துவக்கையை ஒழுக்கி, “யான் குளை ஒயூம் நீக்கித் தடுத்தாளப் பெற்ற சிரிபோன்” என்றார். அப்புதியார் வாகவர் விரியாதும் கேட்டு, வைகூப்பி ஆனந்த பால்பும் போறிய சு ரூ நடி மாறித் தளர்கில் விருப்பு வணக்கினார். பின்னர்த் துவை மனவியாறையும் மக்களைப்பற் கூடிக்க தொகராயும் கொண்டு வணக்கமிக்கி அதனத் திருத்திப்புரைகளைப் பெய்தார். சேம்து முழுத்த பின் விருவுமது செய்துமாறு வீண்ணப்பதந் செய் தார். அவரும் அந்தங் சு கார்வார். அப்புதியாக்களும் அருச்சுளை பொய்குத்தியும் காரியங்களும், அழுதையும் உண்டாக்கி, நாயனார் திருக்குமுறை

The prosperity of him who does not mind guard against fire, when it is burning like straw before fire.

சேய்திருத்தம் வகுவனாம் தமது முடிபு மக்களை குத்த தீர்மானப்படுத்தாத வாழ்வுமிகுநாத்துக்கென்றால் வழியிட அனுப்பினா). முத்திரும் “வெளியூட்டம் ராம்புக்குவர் ஏன் தீவு சொல்லாது பிரிட்ரேஸ்” என்ற விவரத்து தோட்டப்பழுவிக்கு வகுவனுக்குநாதனா அரியும் பொழுதில் பாய்த்து வகுவன் பிற்பீண்டியலு விருப்பன் உடனே வகுவனாதப் போகி சர்ப்பம் வாழ்க்கை வெக்கத்தால் பிழுறுள்ளா விவரங்கு இரண்டு குடும்பத்துக் கொட்டுப்பிரிவைக்கு ஒருவந்து குடும்பத்து (உயிர்) கையில் விவரங்கு மயங்கி வீரமாகவிடுவது.

முனிந்து வரும்போது, பக்கவாத் தங்களுடைய நடவடிக்கை இரண்டாலும் சூழ்மீதிரி, தொண்டிலை அறுது செய்விதியைப் போட்டதாகச் சொல்லும் காலத்தை மலைப்புதியும் பெய்க்காக நாபள்ளியை ஒன்று நீது வலை படித்திருவிட்டு வெளியிட்டு வேல்வதாயும், திருவுமதியை நாபள்ளி எருந்தும் செல்ல, அவர்களை பாதக்கமாக விடுப்பது கொண்டிரு கடுமாகத்திடீர்தினா). நீது நாவும்புதியை நாபள்ளி அப்புமிகுக்களுக்கும் யானவளி யாநுப்பும் ஸ்திதி கால்ப்பு புதல்வர்களுக்கும் கொட்டுக்கும்பொருது, அப்புமிகுக்களை ரோட்டை, “விழுவி பாக்காததற்கு உயிருத்த புத்தரங்களும் காட்டுப்” என்று சுற்புள்ளையு, அப்புதியாகவளி நிகழ்ந்ததே, வினாப்புக் கூறுப்பா). “இப்போது அவள் டீக்லூ ஏ டூயான்” என்று, சிருதாலக்கரன் நாயனார் “புள்ளே என்ன மெத்தான்? விருப்பும் கூறுப்” என்று கூறினார். அப்புதியாகவளி அவனை மிகுலைத் தெய்வத்துவைப் போட்டு கொட்டுக்காராயினாலும், போர்பவர் வினாவைப் பொறுத்து காலமைப்பு, காநவேண்டும் என்றால் செல்லுமால், தாக்கு புத்தி பாக்கத் தாங்களுக்காகவினா), சிருதாலக்கரன் அதுகேட்டு பீரி வெப்பான்

நன்றி, வேறுமாறு கூடாது+ செய்வார்” என்பது முன்  
வழிந்து சென்று நூலில் நின்றிருப்ப ராமானா  
ரோக்கி, சுவலைப்பும் ஒன் மிகுந்தான் செய்தும்  
வாண்டினார்.

ஒன்றுக்கா வொம்பி சிற்னத யுபர்வை  
ஒன்றுக்கா வொழுய நும்பதி குடிவர்  
ஒன்றுக்கா வாப்பிடி வெங்கடனலை கூத்து  
ஒவ்வர்க்கா வாமவ ஞாவது குாவே.

எனினும் முன்று கேரளத்தையடைப் போவது  
மத்தியகாந்தப் பாடியறூரி விழுதுவது நீச்சனார். ஒ<sup>1</sup>  
வோவ்டு விளைப் பூங்க உமிழு விராமங்க செல்லு  
வதார், உறுத்தீங்கி விரைத்தேடுபவனைப்  
போன்று, தருஷாவுயரு, புப்பாராத்ருஷாய பாடு, ப  
மணகை வணங்க, அபரி விழுவி வெட்டுத்தருவினார்.  
அப்புறியாக்கநூட் மனனவிட்டார் ஆவி பெரும்  
பிளின்னையை, மன்ற வாக்கரூ கீழ்மிகுவன்னப்  
புகழ்ந்து, அனார் அழுகு சேம்புதூநைத்துச்  
ச்சிருது நிலை இன பூரு செம்புவென்று சிந்தனை  
நோந்தார்கள். அலார்க்கநூல்டைப் போட்டுக்கூட நாப  
னார் கவிஞர் மனனாய அடைப்பு அபிபுதி  
நாபனார்காந்து அரை புத்திரர்களைக்கும் ஒருங்  
விழுந்து தருவதற்குள்ளார். இப்பார்க்  
விலைவாகி அங்கிலாந்து நிதிப்புண்டும்கூர  
போய்வார். அப்புதியாக்கள் புப்பாரார் வாக்கரூ  
திருவ்பதிவனைச் சீந்த தலைச் செல்லுதாராத்ருஷாய  
படக நிமிலை அளவுந்தார்.

கோவையில் குதுமியாடு வெள்ளப்பா  
அப்புதி மர்மன்றுத்தும் வாசீ ரக்கரவைத்  
துப்பா வாற்றுத்தன்னி யோகேஷா - இப்புலியில்  
இப்பு பாது தகத்த முணர்வானவதீ  
கெப்புக்கீர்தா வி ராம சு. இராமா

\*\*\* 由白為白，所重在於「白」，非在於「黑」。要能以「白」為「黑」。

新編 通鑑綱目 卷之三

ஏதோ முன் குறைத்திருக் கொண்டு வருவதே முடிவிலீடு  
ஆக விடக் கிருந்திருப்பதால்கூடும். எனவே கூறுவது சிறப்பு

கொவில்தாந்தம் பயில்வேலம்

# சிவப்பிரகாசம்

## அத்துவிதம்

47. முனிரங்கநாட்கி ஒன்றின் ஒருவையங் தீருங்க யாகி முனிரியனார் நழியும் ஒன்று செல்லின்தாந்தம் நான் திரின் ஒன்றின் முறின் இல்லாத உயிர்களின் தொழிலும் வைக்காம் என்று கூறுவதை அனுவத் தேவை அங்கு.

ஓ. ஏ. ஏன்று இருவர்க்கு ஒரு ஒன்றின் ஒருவையங் பயில் ஒன்றின் சிவப்பிரகாசம் பின் ஒன்றாகு வெள்ளில் சிவப்பும் செல்லும் ஒரு தன்மையுடைய வாதம் வேண்டும். இருந்தும் ஆயு ஒன்றின் ஒன்று அடிப்படி - செல்லும் சிவப்பு இருவர்க்கு பொருள்களா பிரிந்து முத்த நிலையில் நான்ராதும் என்னில் ஒன்றாகும் போது அன்றின்னால் ஒன்று அடிப்படி, ஒன்றினாலும் அவன் நான்ராகா - பெறுவது சிவப்பும் முப்படிக்கொப்பினும் ஒன்றியா தேவைகளின் காலு அத்துவித மாயாகு. நீரின் ஒன்று இரும்பு உறுதின் அன்றாடி- தீவியாந் காயா இரும்பு நிலையில்போன்று கூடிய சவன் ரெவெஷல், பெண்ணால் அப்படி மன்றா உயிர்கள் ஆட்பெருவாடிலும் வேண்டும் - ஏன்னில் சிவப்புமிழுப்பா ராத்தாரினும் உபிடி நதிலும் காணப்பட வேண்டும். ஒன்றி நீர்நீரு உண்டும் ச வர்ணமாக்கு உவவை - சவன் சிவப்பிலோடு காடி நின்று போனதுத்துக்கூடது அனுப விக்கும் முத்திரையை, ச வகை, அனுவதியை ஒன்றே - முன் உயிர் அனுவதியைக்கு கூடி அழுவாய் இந்தத்தேவாம் என.

பிரான் பொருள் ஒன்றே ச வகை, அதும் கூறாகப்பட, பரம் வகையும் பொருள்கூர் இல்லாத உயிர் பிரபுரை பொன்னும் மலைபிறி போல கூபேறு; காகாகாபம் முடாசுபாம் அவது போலிப் பிரபுமே உடம்பிர் கா சென்ட்போவு சிவப்பாது. அது யேபாந்த ஞானநிதாநல் மாபோ பாதி அந்தை ஸ்ரீம் ஸ்ரீம் வெஷ்வரர் போல்ப் பிரமந்தோடு ஒன்றாகும் என்பது சாபாதியின் குஷாந்தாபாதம்.

What fault will be made in the King, who has put away his own wife, and looks after this wife of others?

மு' இல்ல ஆ. நடராசா

பெறுவது காருள் செல்லுவின் தீருவதாகி. பின் ஒன்றாகு மேன்விளை. சிவநூலுக்கும் பெறுவதும் குணம் வருவாய்விடுத்தல் வேண்டும். செய்யும் முத்த பெறுவதின்று பிரபு உண்டாலும் கொண்டும். அதுவால் அவன் மதும் ஆக பேதன் பகுதக் குப்பிடுத்தந்தோக ஒன்றியை காலி ஒன்றின் உருவையாக வகையார்.

சிவப்பும் காருநும் இப்பேஸு காருள்கள் என்பது முத்த நிலையில் அமைக்கிறார்க்கொல் ஒன்றியைக்கும் என்றும் ஜுக்கிய வாறி காருள்கள். அவன் முதுமூது உள்ளையையொலி சிவப்பும் ஒன்றாக்காபோது அப்படிக்கொல் ஒன்று அடிப்படி அமையார்கள் அவன் மதுமும் அ பெதன்பகுதை அடிப்படையிலிருவதற்காக 'இந்தாக பாசியாவில்லை ஒன்றாடிப்படி' என்றார்.

முத்தப்பா வதந்தூர் செல்லுவாக்குதுதுதுப்பிவிடுவாய் அடைபா. வெள்ளியலில்லை. எனம் நிக்குழுவிலே முறை முத்த நிலையில் மிக்குறிப் பகுத ராத்தாபாப் பெறுவது காருநும் சிவப்பும் செல்லவேநாக பூசூரை எவ்வப்பாக போதுமானி. அவன் காருவது உண்ணைய பாளால், சாய்திரிசும் என்பதும் சிவப்பன் காலு வது பிரிவையோடும் என்பதைக் குரிப்பிடுத்தந்தோக ஒன்று பெண்ணின் ஒன்றாயு' என்றார்.

திடுப்பான் சென்றத இரும்பு நபானாற் போல் முறை நிலையில் உயிர் மின்துடன் கல்லூக்கு அமைத்துதையும் பெறுவது சிவாபாப் விளாக்குதுவென்றால் சிவ சாக்ஷியார்த்தகாதி. அவன் சிவால்வெழுவாக்காபானால் முத்தும் கொட்டத உயிர் ஜுந்துவெறில் சேய்க்கூடி வேண்டும். அது ஜுந்துவெறில் சேய்வதுவெல்லை. அது ஜுந்துவெறில் சேய்வதுவெல்லை. அவன் மதும் அடுக்கியூர் வாதமாய் முறையும். அப்பால் அவன் மதும் அ பெதன்பகுதை,

குறிப்பிடுவதற்காக 'கிளின் ஒன்றியம் பூரவின் ஜின்றாம் உயிரின் ஓட்டுதொழிலும் கோண்டிம் என்றார்.

கூருவியள் ஒன்றுமற்ற கேவல நிலைப்பிள்ளை ஆணவத்தோடு கூருவிழப்பட்ட ஆண்மை நான் கொடாமல் ஆணவழுந்தானாடு ஏன்ற காராமல் இருங்கோடாகாமல் ஏன்று ரிசங்கு மக்னாயாமல் இருப்பதே, முத்தி நிலையிற் சீவன் சிவத்தோடு அந்துவிழப்படு ஏனும்பது ஸ்ரீ கரவரிந்தாந்திகள் கூரும் உவமைபாகும் என்கொங்க முரிப்பிடுவதற்காக ஒன்றி நின்றியவைடு முண்ணமைக் குவமை ஆணவத்தோடான்டே’ என்கார.

"இனவந்தோடு அத்வைதார் முழுப்படி பிரத்தியுறைத் துறையினோடு அத்வைதம் சார்ந்தால் கார்ப்பரேன்" என்கிறார். தூய்யானால் கவனிக்க.

## இங்கூட்டு நீதிகம்

88. அழிந்திட்டு பாஸ் வளர்வதை நிதிகளின் முறைத்துறை வேலைப்பாடு அழிந்திட விசுவாங்கிள் ஆயுதம் அனுடலகு எது வேலைப்பாடு அழிந்திடும் எந்த நிலைமை அழிந்திட ஒளிர்விள் வளர்வதை அழிந்திடும் விசுவாங்கிள் ஆயுதம் அழிந்திட ஒளிர்விள் வளர்வதை

இ-வி: அழிந்திடும் பாசும் என்னில் சீவன் சிவனோடு அத்துவிதமாடும் கிளையையில் முழுவெல்லைய் அழிபு மென்னில், நித்தம் என்று உரைத்தல் இல்லை ர - முழுவெல்லைய் பிழியென்று தென்று ஆகபாங்கள் சோல்ல இல்லைப்படில்லை, அழிந்திடாறு என்னில் ஞானம் அடைவது கருத வேண்டா அழியாதென்னில் ஞானம் ஏ என் கால பொன்று இல்லையை யேண்டாம். அழிந்திடும் சத்தி நித்தம் அழிந்திடா அப்படி பாளால் முழுவெல்லையில் முழுவெல்லையைப்படியாக நாதி அழிபும். நித்தியத் தன்மை அழியாது, ஒன்றின் முன்வர் அழிந்திடும் இருங் நாம் அடைந்திடா மின்டந்திடலை ஒத்தப்படியென்ன் ஒருபுரையிலே முன் இல்லாத இருங் அழிவதும் இன்றி முனைத்து நிறுத்தும் மின்றியிருக்கல் போன்றும் எழு.

தூந்திலர் - ஓய் டூப்போயும் ஸினேல்

இசு செப்பின் முனையிலிருந்து வரும் அழியும் அதன் நிதியிடத் தள்ளும் அடிப்பாக்கள் கூட வைக்க காட்ட விளக்கப்பட்டிருள்ளது.

29. வினாவில் ரீது நல்தும் கீழவரை என்கிற வித்தியின் மூலமாயிருக்கிற உட்படியாக விளைவு நட்டும் இரண்டாவதில் வருதல் கொடுத்து விளைவு நாள்தோல் அன்றையின் புதுப்பும் நூலாக நிறுத்த விரும்புகிறேன்.

ஓ-ன்: வல்லவையில் பிறவு நல்கும் இருக்கின்றன - அனாவற்ற பிரபுவிக்கவைத் தரும் புனர்வீபா ப்ரகாஶங்கள் மிய சஞ்சீத வீதனை, எரிசோ வித்தியின் ஏல்லையின் அச்சுறுத் - முழுப்பரவு திருமேங்கால் அங்கினியைச் சேர்ந்த வ்த்து; சோலை வினாவில் அழிந்து போதும், ஏன்ற உடல் பார்வையான் அது கீழ் - எடுத்த உடலோடு கூடி அவுடையிடத்தற்குரிப் பிரார்த்தை விளை அவ்வுடல் நீண்டாக வரையும் நின்று இருக்கும் துவாய்வுவள் அவுடையிடப் பிக்கும் ஹோல்கையில் வருதல் ஓய்வு போதும் இருக்கின்றனயது உண்டு ஸ் - முப்பிறவிகளில் பிரார்த்தாய்வை, அவுடையிடத்தும் போது முழுப்பம் வந்தேறியதுமோல்: இப்பொடிதழும் நல்லினால் கீவினாக்களாகிய ஜகார்பாம் உண்டாருமாயின், நூனாத் தாங்கள் பு - நூனாக்களினி வந்து போதுமாது, ஒளி அல் புறையும் - தூவாய்வினி ஒளியும் ஜகார்பாம் இருந்துபோன்றதும், அதீந்து போலோ - ஒளியின் முன் இருந்து அழிந்து போவது போல ஜகார்பாம் அருமீஷு போதும் எ-று.

ஞான திட்சைபிள் போகு சி. வி. முனை உடல், பொருள். ஆவிகளை ஆசாரியாக்குத் தானம் செய்ய அல்ல அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். ‘ஏன்ற உடல் என்னுடன்’ முயற்சியை ஏற்றுக் கொண்டு உடல். என்ப போகுள் கூடுதலாம் பொருள்கூடும்.

ஒத்துவியறு நிறுத்தாக்கால், என்னவைப் பிறவிந்துகூட நிறுவினான் அமையும் விவரத்தைக் கண்டால்லதும் மாயா மலூபாகவுப்பிரவேஷப்படு வேண்டும்.

## அங்கிசுமுக் ரூபாஸ் ந்தோ

୧୦. ପାନ୍ତ୍ରୟା ଜୀବିତର ଉତ୍ସବ କହିଛି ଯିବୁ କିମ୍ବା କାହାର  
ଏକନିଯା ବିଶ୍ୱାସୀଯା ନିର୍ମଳ ଅନ୍ତରାଳରେ ବିଜ୍ଞାପ୍ୟ କାହାମୁ  
ଅନ୍ତର୍ଭବତି ନିକଳିଲି ଯାତ୍ର ବିଶ୍ୱାସୀଯା ରତ୍ନା ଜୀବିତ,  
ଅନ୍ତର୍ଭବତି ପାରିବାରି ବାରାଣ୍ସ ବର୍ତ୍ତନ୍ୟା ଦେଖି ଯାଇବୁ।

இ-கள்: பந்தை ஆணைவு செய்கிறது | வெளியீடு

வெள்ளாறு வினாக்கள் விடைகள் முன்னர்

卷之三十一

குடும்பத்தின் மீதான பார்வையை காண்டுத் தெரிய வேண்டுமென்றும் சொல்லப்படுகிறது.

ஒழுங்களை குடும்பத்தினையிலே மனத்தும் நிச்சிப் பெற்றுப் புத முப்பந்தமாலை வேயத்தினாலும் ரத்துப்பிழையில் எது அஞ்சு தன்மை போல் சந்தியாலும் ஒத்தியாலும் பேருங்களைப் போல் சந்தியாலும் இதுந்த பாத்திரத்தில் அது இல்லை நியூப்பதும் அதை வாய்களை வீக்வது போல் பிரார்த்தவினை மேல்லை வந்து ராக்கா பொய்பிராக்கி விளைவாரிக் காருந் - பிரார்த்த விளை தாக்குதலை ஆய்விப்பிராக் பொய்க்கும், ராந்தி னாலே வந்தவாறு - ஞானார்யாலே முய்க்கு உபதேசிக்கப்பட்டவாறு - அந்தம் ஆத்து இல் வாத ராந்தேசுத்து உரை செப்வாரை - முதலூம் முடிவுபிள்ளைத் திருப்பதிலெழுத்தை உம்பிராப் பார்களை வாதியா பேதியாலே - பிரார்த்த விளையின் துப்பக்கும் மூன்றாரியை விளைவாரிகள் ஏற்றாலும் தாக்கவும் மாட்டா இலை ப்ரதீர் செய்வவும் கொட்ட என்று.

### இஞ்சு - பேருங்காயம்.

ஞானார்யாலே மும்மலைம் நிலை பெற்று கூகளாகி இறைப்பனி நீர்க்கும் ஞானிவளையம் மலைத்தளை தாக்கும் அதனால் தாள்ளாத உட்டிப்பதி காலேங்கியம் காலைங்காத போகத் தைத் தன்றென்றும் காந்தும் யைய்க்காலையுள்ளன ஃ தும். அவ்வணர்வு காரணமாக அப்புடம் புத்துப் பிரார்த்த அநுபவம் பெரிதாப் வந்து தாக்கும். பிரார்த்தந்தை அனுபவிக்கும்போது, நான் எனது வெற்றும் வள்ளுவார்ஷன் எழும். அதனால் அகாமியம் உண்டாதும். சூலவர்பில் வாழவே - ராக்கா திருக்கும் போருட்டு அந்தேயின்தை உரைர்க்க வேண்டுமினாது இச்செய்யுள்ளீர் கருத்து.

ஐந்தெழுத்து ராமம், முய்க்கும், வாய்கள், மகாகாரனாம் மகாமனு என ஐந்து வனைப்பறும் முதலால் இவ்விடத்தில் உச்சரிக்க வேண்டியது ஏந்த, ஜூந்தெநுத்து என்னும் ஜூயம் ஸ்ரூலைப் போட்டு ஒ அருளினாலே வந்தவாறு உரை ரெம்பானை என்று.

சுவபேருமான் அந்தம் ஒத்தி இல்லைத்தார். எனவே அவருடைய விரும்பும் அதை அது

யில்லோது கொவில்லைதுக் குறிப்பிடுவதற்காக அந்தயாயிவன் ஜில்லாது வாந்தெசமுத்து என்றார். அந்தேசமுத்துச் சிலவேந்துமானாலும் பதிருநாமம் என்பதை புத்துக் குமார் பூர்வச்சௌபவே எனச் சம்பந்தன் கூறுவதால்லற்று.

ஒ. திருவிழும் ஜத்தின் அந்தங்க் கிழாங்கம் குத்தும் கால் மின்ற கிளைந்து தன்னையும் தொல்ளை யாகி வேறாக சிறுத் தாலே வார்மின் அந்த இல்லாக் கதுவந்து ஒழுங் காயங் காதலர்க் கேத் தாலை.

ஒள்: திரு எழுத்து ஜந்தில் ஆளுமா இருந்தும் சூக் அருளி சிலை காருந்து நடி நின்றது. திருவெந்திரத்துமில் ஆங்காளாகக் குறிக்கும் எறுத்தாக்கிய பகரம், திருநூலான சுத்தி மூன்னாம் என்பவற்றைக் குறிக்கும் எழுத்தும்கணக்கிப் பு. அ. டி. சி. வ. என்பன முன்னுமாகப் புத்தியூ விரிக் காலநிறுத்து நடிவே நன்றாக ஒன்றாகி தாங்காம் கொள்ளுவதையாகிவரும் சார்ந்த பொய்க்கொடு ஒன்று பட்டு அத்துவிதமாய் பிற்கும் தாங்காம் கூவியைக்கு அநாதியாப் வந்து. ம. டி. மிதியூ யாலே - காலாம் திருதான சுத்தி நம் என்பவை பின்னும் சிவங்குதி என்பவற்றைக் குறிக்கும் மூத்தூப்கணக்கிப் பண்பவற்றின் மேலிட்டுண்ணலே, வா சீவில் அகுமல் இவ்விறி அருளி ஒருளி ஒரு சிவத்திலும் விருப்பமின்றி கடுங்கால் கழலும் - கருவதிப்பட்டிருப் பிழிந்து இயந்து ஒ முறை, மாறும் காதலர்க்கு ஒரு சாலை - இராஜினி நின்க வேண்டும் எனவும் முற நியடைய வேண்டும் வெவும் விருப்புபவர்களுக்கு இப்புத்தாட்சாட்சாட்சுவும், ப. சிதூகிக்கணாம் என்று.

மாறும் காதலர்க்கு ஒத்துப்பே' என்றுதானால் மாறுங் காதலற்றவர்கள் சிகிச்தி பந்தார் சுத்துத் துரிப்பாலை என்பதும் அப்புக்கும்பல் மூக்காதி பந்தாட்சுமே உட்யடிக்கூதும் பெறப்படும்.

நெராறி பந்தார் வரும் - தால பந்தாட்சும் சுகருறி - பந்தாட்சும் - குக்கும் பந்தாட்சும்.

(மிகுங் அநுநா இகூலில் தொடத்தும் .....

The wealth of the avaricious man, who does not expend it for the promises for which he ought to expend it, will waste away and die without issue. - 437

## கேதார விரதம்

தினமெட்டுமுறைக்குத் தாந்த விரிசுவிளக்கி வட்டங்குப் பிள்ளையின் ஒன்று கேசாரன்வரதாகும். இது தேவை விரிசுவில்லதும் என்றும் கூறப்படும். இப்பல்வெள்ளத்தை வில்லத்தோன்றுக்கவும் திருக்கிடுகிறார். இவ்விவரங்கள் மிக உத்திரவு விவரங்கள் மேற்கொண்டு வருகின்றன. பல்வெள்ளத்தை வில்லத்தை மேதாவாதனர்க் குறிக்கு ஏனோர் அப்பார்மீட்டர்கள் விருத்தி விரும்ப காரணம்.

கிளவிருதும் பூர்வி மாதுக்கும் பிரகாரம் சு. நீ. வி தேவையில்லை ஆபத்தியாக அபரப்பட ரத்துதலி வளர்ப்பதன் தீர்ப்புத்தொழுப் பூட்டுள் கேள்வுறுத்துவதும் தெரிகிற அடிப்படையாகும். அப்புறி அவசியப்படப் பிரதிவே  
தோக்கால் ரத்துத்துவமிகு படிவ்வளர்வது பூட்டுள் தூபியில் தூபியில் அதோ அடிப்படையாக ரத்துதலி வளர்ப்பது நாட்களுமில்லை அதனாலும் அபரப்பட ரத்துதலி வளர்ப்பது நாட்களுமில்லை.

திருப்பக்ஞான திருமாலோகாஸல காமான துவக்கன்  
யஸ்ரு சையப்பும் வெள்கள் இரு கூகார்ஜீ  
அவரிழ்ச் சீவ்விதநானூ தொறாங்கல் வேண்டும். முதல்  
இருப்பு சுட்டமலையும் ஏறு போற்றுவ என்ன என்க,  
இருப்புறையும் நான் உபயாகம் இந்து. தூர்பா  
எங்குபத்து பூசனன் பிரதிகல் வேண்டும். முழுமான காலங்க  
மீதான பாதங்க வரியாடு. தழுநாளிலைக்கத்தி அது பா  
போடும் பழங்கள் பொதுவிலேவேண்டும். ஒராகான  
இருந்த இயல்லத்துவர்கள் மேலாயாத நூக்கு சுலைகளை  
கொடுக்க உட்பில்லைப் பல்விடாய் உட்பொள்ளலாம்.

ஒடி சுயம் நிறுப்புவதையாற்றிலே பார்வை  
செய்துராக பழுமியென் எழுத்துள்ளியிருப்பார்.  
அதிலோகான நிலைமே ஏல் பிரேரன் முறையிட இடங்களும்  
முனிசிபல்முனிம் ஜில்லாவெலூவையும் இணைப்பெயர்ப்பும் வகை  
நித்து வகையிட்டிருப்பது (பிரேரனி முனிஸு) என்னொரும்  
முனிசிபல்முனிம் வகையையும் அத்துடுத் தினைவெலை மாத்திரம்  
வகையும் வகையையிட்டு). இதுவரை கொடும்  
கொடும்பட்டிர் பயிர்வழி பிரேரனி ஏன் இன்னைப்பு வகைம்  
நாந்தான் என்று இன்னைக்கா விவரங்களைத் தேவீ. இன்னைக்காம் பிரேரன் உடல்பேரவைத் திரும்புதலை  
ஏற்கத்திட்டார்கள்கிடீர் என்றுமியென்று உடல்வை விட்டு  
கொடும்பட்டிர் என்றும் கொடும்பட்டிர் என்க, கொடும்பா.

ಕರ್ನಾಟಕ ಸರ್ಕಾರ ಮತ್ತು ಕರ್ನಾಟಕ ಸರ್ಕಾರ

சிர. நவாக்கருமார்

ବେଳାନ୍ତି ଗାନ୍ଧା ଦ୍ୟୁମଣି ପ୍ରକାଶିତରେ ଉପରେଥାର ପ୍ରକାଶିତ  
ଯାମିଶ୍ରମକୁ ଅନୁଵାଲିତରେ ଦେଖିଲୁ - ହୃଦୟରେ ଜୀବନରେ କିମ୍ବା  
ପରିଚ୍ୟାନିବିଷେଷ ବିଜ୍ଞାନକୁ । ଏହାରେ ଜୀବନରେ ଏହାରେ  
ଦେଖନ୍ତି ଦୂରାଧ୍ୟାନକୁ ବେଳାନ୍ତିକୁ କୋଣରେ ଏ କଲିପି କରିବାକୁ  
ପରାମର୍ଶି କାହିଁ କୁଠାରୁକାହିଁ କରିବାକୁ ଆବଶ୍ୟକତା ।

இன்றையவரில் பாதுகாலி இடம்பெற்றிருப்பதும் கிடை அவைத்துப் பிரதிநிதி ஏற்று என்னவிடையில் இறையி வைத்துத்தாழ்வில் இருப்பது சு மல்லியுத வைத்துவர் இறையி. இவ்வாறு முறையிலே அதற்குப்பூரித்துப் பொழுத்தாழ்வியிருந்து தீவிரமாக வண்ண்பட்டுள்ள தலைவர் இறையி. இதன் 11 மாண்பிக்க எழுந்தாலும் பிரதிநோ? என்னவிடையிலோ கொரும் இன்றையவரில் வரை பாதுகாலி இடம்பெற ஒரு ரிஸ்கியும் அதற்குப்பூரித்தும் பொழுது வரும் குறிப்பினைப்பும் அடிப்படையும் முறையிலை பும் அவைகளிலே வரு வருகின்றும் கூட்ட வி கீ வி

வினாக்களுக்கு வேதாவனி புதுதிலில் சீம்பிரகாப் பரிசீலியமை அன்றி தம் அழிடத்தில் குறையும்படியை கணிதைய். தொழுவில் தெவெந்திரத்திலின் மூலம் தந்தை; சுமாராகு தீவிராகான் தொங்கி பாராதால் விழுந்தினால் என்றால் தூஷாநிர்த்த இந்த விருத்தங்களை ஏற்று; பால்சுகள் ஒழுங்காக்கிறோம் வேண்டிய சம்பள சுப்பிரதையை பெறுகின்றோம் என்றும் உத்திரவு தொழுவானின் வாய்ப்பைத் தூஷாநிர்த்த எல்லாம்படிம் உழுமையை பற்றியூன். சௌயாவன் அவ்வகையைம் உடன்படி புரிந்து வேண்டுத் தீட்டப்படவும் விருத்தங்களை விடுவது.

பிரம்மா இவ்விருக்குதலைக் கீழ்க்கண்ட நோக்கங்களை  
வாட்டுவதற்குக் கொண்டு அ. சிறூராஜ் என்றால் தீவிரமாக  
முறிந்திருக்கிறார்கள்.

பால்மீடாவதி, புள்ளியெழி நல்லை தீடு சென்றை  
கிணறுகளுக்குத் திட்டமிடுவது உதவு குண்டுவர்ய பட்டங்களையும்  
செய்துவர்.

விசுக்கான் என்றாலும் முந்தொன்று இல்லவிரகங்களை பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீதிமுறை என்றும் சுந்தரவன் கூக்கிறார்கள். அது சமூகத் தலைவரினத்துறை சுற்றுப் பாடுகளில் கூறியிருக்கிறது. அது ஒர் இலம்பியத்துறை அரசுடையுள்ள பொறும் தலைவர்கள் வரும் புரியும் உட்புகுறிய பாக்டீரியம் என்றும் அழைகிறன.

# பிரஸ்தா வினாக்கள்

தமியின் மக்கள் தறிவுக்கையை மாடுவத்து மன்னுபிஸ்க் கெல்லாம் இல்லை.

- திருக்குருள் 48

சூரூவர் தூப் போது மக்களின் செழுமெ அலி வடம் கூப்பது நிபாபம் தூருவதற்கும் செல்கீர்க்குத் தடையை இன்புறைத் தூப் என்று விடத் திருத்தக் குறுப் பூமிக் காலத்தாகும்.

இவ்வுணர்வையோடு பின்னால் வரலாற்றால் தெளியலாம்.

ஒவ்வொரியோக திருத்த வேலெங்கும் என்கிற வெள்ளுவது என்னாலும்போல் இப்பகுதி தான் மூட்டாக இருப்பதும் வேலெங்கும் என்னையாட்டும்போல் தான்னளவிட வேறு ஒருவெள் அமிருங்கா தூபும் கூலி ஒருவனுக்கு மலியும்பிரேயர் பருவார்த்தை. ஆனால் தனிவையில் குதான மகள் அப்பள்ளுவாக ஆவதில் ஆவாவதற்கு மகிழ்ச்சி ஏன்டாக்கிறோம்.

பேரவைக்கும் நாட்டில் ஆவியுத்தார் என்பது ஒரு பழப்பத் வளர்வை யீட்டு, அப்பத் தில் வேளா வர் குத்தலே சேக்கியார் மரபில் ஒருவை (தோன்றினா). அவ்வாறாக இரண்டு குமார மகளின் மூத்தையும் அருணமௌமாழித்தேவர். இல்லாமல் பாலையாய்வர்.

இரு மக்களையும் பெற்று இல்லாமாய் நல்லறை இல் நின்ற அனார் மக்கட்டுக் கல்லிய பயிர்யூத்தார். முடிவையுமிய அருணமௌமாழித்தேவர் அது தூப் பயன் அதிருப்பமுடையையுமிய திருக்குந்தார்.

அந்தை பார் சோடு மகள்வையில் தத்திர் தோழில் புத்தந்தாரா), போயான அவரை ஆராகி மூன்று வியப்பகள் விளாவினான். மழுவாள் எந்த விடை வழுவுப்பு பணித்தான். “ஏ எக்கும் பேர்யது எது?”, மலைப்பும் பேர்யது எது?”, கடவியும்

கல்லுக் கால்வாய் கால்வாய்

பேரியது எது?” இந்த மூன்று விளாக்களையுடும் எடுத்தப் பூமிகளையும் எடுத்து வந்து அவர் மாலை இல்லாக சீர்ந்தார். இரண்டிலையும் மூராக்கள்தார். நால்லாலையெல்லாம் பூட்டுகின்றார் வருமியும் பூட்டுப்பும் பூர்க்கின்றார்.

கன்க முன்றுது கருத்தாந் கழுவுறுது மலை முன்றுது மனமும் கழுவுறுது என்க முன்றுது இதயாந் கழுவுறுது விளை முன்றுது விளை விளை கழுவுறை.

என் பேய்வாய்? திலைக்குத்தார். அப்பள்ளிக்கு விளை சொல்வது? வெந்த ஏங்கள் வார், போடுவு வீட்டிடையு. ஏ ரிய காலத்தில் வாருக்கார். போல் தொடலில்லை. வூரிப்புச் செப்பியல்லை. ஏ க்கிரி பொறுத்தார்ந்து. எழுதுபோ. திருநீல மூட்டை. வெடிபு ஏ வள்ளத்துடன் புறப்பட்டு.

தந்தையின் காட்டிலையும் கூப் புத்துப் புதுண்மொழித்தேவை) கன்டார். பிழுவையும் மூற்றார். “முத்தையையும் வாளாகிய தந்தையேயும் ஏன் வங்கள் திருமூகம் வாழுவானாகு? ஆவுப் பத்தத்தை நினைப்பவர் வாங் வருந்துவாலேவன்? ஏன் வழியாகும் சேவனவையாய் ஏரி பல்லவை? உணவும் கூட ஹோள்ளவில்லை. தங்கள் காருத்த திருத்தக் காரணம் யாது? என்று வினாவியோய்.

தந்தை: என் கண்ணோ நிதோ சிறுபிள்ளை. இது பேரிய விளையும் உள்ளதேன் இந்த விளைப்பு? ஏ வள்ளடி சொல்வதுவான் என்ன பயன்? அப்படி அராவி முனிகு கோள்வார் மின்சு நான் போக வேண்டும்.

அருணமொழித்தேவர்: என் ஒன்றையில் நான் விரும்புதலையில் அது என்ன விளையாடு? கந்தையைப் புது சொல்லுவதான். பொன்னம்பல்வாதர் தங்கள் உள்ளைக் கவலையைபத் தீர்ப்பார்.

**Gripping a knife is not to be reckoned as one among other faults; it stands alone - greater than all).**

438

தந்தை: மயிலை! மன்னர் என்னை முன்று விளையுவனார் உடக்கிறும் பெரிபத எது? மனவைப்போல் பேர்வது எது? கடலிலும் கீர்த்தார் எது? என்ற முன்று மேன்வைக்குச்சும் விளை அடிவியல்நும்.

கீலாவினாற்றுவன் இருவெள்ளாறு ஏந்தித் தேவே! விளைப்பில்லை. நூட்ட விலைட காலில்லை பொறிபால் அரசர் நன்றிப்பார்.

**அடுண்மொழித்தேவே:** ஜூபனே! திதற்கா திருவிவாயு பெரிப குலோராஜனபும் வாட்டுமுடி சென்றார் ஸ்ருக்கன்றது. ரங்கன் காப்பிரிசுகள். இடை ஏற்று விளைக்கநூக்கும் அடிப்பேர் விளையெழித் தருகின்றேன் விளையாக்குத்தைக்கு என்ன பதிகம்?

தந்தை அதீசவமுறையார். சிறிது ஒரு விளை கீலாவினாற். முதலாகவும் குடும்பத்திலே நிற்கிறோவே ஓர் ஒழுங்கையைப் பொலைத்தே நாதைபால் தந்தார். அதில் பின்னாறும் மிகுமதுப்பாக்கள் எழுதப் பட்டிருப்பன.

### உடக்கத்திறும் பெரிபது

காலத்தி வாய்வெழுத நான்றி சிறிதெனிறும் நாலத்தின் மாணப் பெரிது

### மலையெழும் பெரிபது

பிளையில் நிரியா தடங்கியன் தோற்றும் மலையெழும் மாணப் பெரிது

### கா வெனும் பெரிபது

பயங்கரக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நான்வை கடவிற் பெரிது

நாலத்தார், முன்று விளையங்கும்துடி ருக்க விலைடன் திருக்கதறன்விடுத்தே மீற்றுவு எடுக்க மலையைப் பெரிவடைமையா என்னவில் தியூப்புவு பொல்லடார். எல்லையைத் தாங்கிப் பிளைட்டார். அநேர ஒலையைக் கொல்க்குபோய்க் கொழு மன்னா பிட அநபாபனிடர் தந்தார். மன்னர் பெருமான் அதனை உந்து பீஞ்சுவினார். கைவெழுத்தை அவருடையது அங்குமிகுங்கு உணர்ந்தார். ஜூயா! விது யாருடைப் பட்டந்து வங்க பேட்டார் பேர்வவர்

மெல்லனு வளைவதி, “ஸெந்தர் பேர்வாட்டேன் விளையுமானார்கு என்றிக்கேணி. இருவே பொழுதுமாறு விந்தலையெல் கழித்தேன். என மதிலையாம் விழிப்பேன். என செல்வப்பினாலை இல்லாமை வை எழுதிப் போடுத்தான்” என்னும்.

கோருங்கள் கேட்டு வியப்பும் நயப்பர்; அனை நூர் கடலே பல்லக்கு அனுப்பி அடுக்க செய்திருவினார் வருவங்குமத்தார். வைகேர்ப்பு உடப் பர்த்துப் புலங்குமையை நிறுத்த மூன்று என்றும் பொலிபும் அநுட்போல்வைக் கண்டு வர். அவற்று வை பெருமையை நாதை மதிக்காரி. அப்போது தூஷா அருமையுடையின் முதன் மந்திரியாக அலைத் தூஷமேன்டார். குடுப்பு சொந்தமியை ஓட்டியூர் என்று காமலே தலையை வா பிரமார் வழக்க வடமிருபு

சேத்கிடுநாகம் சுத்தமீர் சோழப் பல்லார் என்று புதுவெழுதும் உடனார் வாளாப்பிள்ளி, முன் வாழும் முனையை. சங்கப் புதேவேர் பாகவையும், பிரை வேவுதூ நாலையைப்பும், பொது பாகலை யெழுப் புதையுர் யோனையைப்புமான்று இக்கிழார் சிறுநெமில் குடு கொண்டு வான்.

புதை மறந்தவனி வெண்டா மனையில்  
புகல்துர சுங்கப் புலவேர்வெளார்  
பாலை மறந்தனள் தேச காபாத  
பயலை மறந்தனள் பழுமத்தீநால்  
நாலை மறந்தனள் கொத்து மலைவந்தனை  
நன்னிய புண்ணிப் புவனிவணம்  
கோலவை மறந்தனள் சேவையுர் காவல  
ஊர்த்தஞ்சு நாலிற் குழ்ச்சாண்டாவி.

அநு யா! பங்கிரி பிவக்கை படிப்பாகு புரையை; படிப்பாகு, அந்தித சேக்க்கூர், மஞ்சலை இடியூபுப் பூரித் திருக்கிழாய்ட்டர் பூராணத்தார்! பொது என்னார்.

தில்லைக்கா மறந்தனளே முதலைகச் சிருவட்டுத் தோல்வெழுதால் விழுதுதோல்வத் தொல்வெழுதர் இந் வேற்றி ஒல்லையால் புராவக்கைத் தலையில் விரித்துவுத்த செல்வமலி குவியுமிழுர் சேக்கிழார் அடிபோற்று

விவரங்கள் - எது, குமாரம், குத்து குத்து விவரங்கள்

நூர்க்கு விவரங்கள் - விவரங்கள்

அதுவுட் கீழ்க்கண்டுள்ளதும், ஜூபி பேர்வாடு விவரங்களிலிருப்பது, திரு பிரக்கார பிராந்த விவரங்கள், தூஷாவுடையும், பேர்விரிசி பிரைநெதி, மேன்னிட்டு ஜூத்துக்காலையில் குவியுமிழுர் விவரங்களை, விழுதுத்தோல்வதை விவரங்களை.

# எய்ப்பில் கைவீடு

பிள்ளைக்காகச் சேயித்து எவக்கும் கொந்தி அவர் எய்ப்பில் வாயெடு பின்னை வயெடுபிப்பு, மூப்பு, மதுமை எய்தும் காலம் தோயினால் உடல் தளவளம், வழியாதிப்ததால் உடல் ஓலைவிளம்பு பளம். கேள்வி ஏன் பூர்வகர்களால் வாலிப்பூர்ம் முருகமை காலனாட்ட வயோறிப்பான் என; தம் பக்கநூலான ஒருக்கங்கள், நன்மை குறைகள், நல்லெண்ணாக்கள், முயற்சி, இறைக்கதி, வன்னாவிற்கால் இவளது) பெரு கூட சிதைவில்லை) என் மூப்புமூது நுங்கவில்லை அப்பூர்ம் வயைபூ, என்னவ்யாகக் கொண்டவர். மேலை நாடுகளில் முதுபை பிந்துபீய வந்தடைகிறது. சுகாதாரமான வாழ்வையூ, அத்துவை அவைவு, வடிகுறுங் காக்கும் தும் சோய்த்தடிப்பு, மளமகிழ்ச்சி என்பன முதுமை பிரிவு; ஜினாகையும் ஒருக்கி விரிக்கிறது. என்னும் என்றோ மதுமை மனிதனை விட்டுத் தூர்த்தம் அப்பிரா வரும் இயன்ததும், உழைப்பை நம்பி வயாகல் கூட நலத்திடாடு இருந்தனாது விடைத்து விடுதலை விடுத்து நிதியிற் போட்டு வைந்தல் ஏறு நல்லது. அத்து மூறு சில பிள்ளைகள் காலங்களுக்குக் கூக் கொடுக்கும் நிட்டால்விட்டில் பிரிவுவையாறு வையோ வயைகள் கூட காக்கின்றன. இந்த முறை மேற்கு நாடுகளில் பவேட்டுவிடுவில் கூட வர்து. கூநிக்கள், வறுப்புகள் கோள்கள் பில் தேடி மாரியில் உள்ளனர்கள். நம் முனிவோரும் மாரியிக்க விருமிவிடுந்து என்கூர் பாதுகாத்து வைந்திருப்பார். இதுவென்று வயை விபரம் நல்லது. இந்த அனைப்பு கடவுளி பூநிக் குத்தும் சாலப்போருந்தும் எனவே இறையோடுவயை, இப்பும் இயாழுகிறார்களாக வாழ்வு முதுபையிலேதான் அமைய

## ஶதுக்கா ராமநாதன்

வேலைப்பின்பில்லை, கூட வருத்த வாழுமில்லை, தேவிக உணர்வுவையும், மூய சாந்தை கவனமில்லைத்து முதுகைக்குடி உள்ளது கோவாகி யோவை வேலன்டும் நலவு தினு, மூடு, இப்பாக, மாணம் எப்பும் வரலாம். வாழ்வீப்பு மநுயங்களை முன்னேடுப்பாக ஓய்வு, மூலிய கலைப் பார்த்து நம் உயிருக்கு உயர் தேட வேலை கீம். ஒன்று உடலோடுள்ளந்த உயர்க்கும், தனிய உயிரிழுமியை நம் புவார்சிகளை முன் கொடுக்க வேண்டும். நிச்சயமற்ற வாழ்வீல் தினாவைப் பொறப்பாடு என்று நானாவிப்பன்று தலையை போகாமல் அன்றாட வாழ்வில் சம்பா பார்த்துவை வார்த்து எப்பாக மாற்றிக் கொள்ளவும் வேண்டும். பொன பூட் கிழம்பி வாது. இதைச் சேன்ற தனி மீளாது என்னும் பார்த்தார். ஓர் வள் கால்மூலாகவே நாம்கு அருவுடை செப்கிள்ளன. வாலை வாழுவானினை கண் பஞ்சன்டபு முன்னே காலைகளைம் கவனித்துப் போடுவதை கண்ணிசி வாழ்வீலாம். இதுவை இன்னோர் வியாக வயைப்பில் வைப்பு. குழு பார்க்கு கூட அதி தநுப் போட்டுபான வகை; வாட்க்கைக்கான கருவை மனியாரப் பேருப்பாலை அவற்று சிருவாசகத்தில் விவைத்துள்ளார். அவற்றைப் பற்றி இவிச் சிற்றுப்போம். நீங்களுடு இளையக் காலை பிரைகளை அன்றாகச் சொலித்து வயோதிப் பாலைப் பதிவுவை கேட்கவூர் மாக்கு, என்பது மூலம் சிதைநாட்டுப்படிப்பொழுத் தீவுத பும் நம் கருத்தில் கோவாக்கு முறைமாநல்லற்றுப் படிவுமாம்.

Let not a king praise himself at any time; let him not desire to do useless things.

"அப்பனே வயக்கு அழுதானோ  
அந்த வேயக ஜெகலுள் குறுதீன்  
நுப்ப சீனாஞக் குரிய அங்கில  
குரிய வைநவன் மநக நின்றுதீன்  
தூப்ப ஜெகடர் முருய ஜெகமுவன  
யானனே தொறும் பாளர் எட்டிளில்  
வைப்ப ஜெவெவன வைர்க்கிரு ஜொயை  
ஏந்த வையகத் தெங்கள் மன்னனே"  
கிழுப்பாந் 38

இப்பாடல் திருவைனன் வாதாழி காலி  
அப்பனே, எனக்கு அழுதீன். ஆண்றான், காலி  
ஒறு தேன் ஒப்பனே. துப்பனே, கடர் முடுபனே,  
துவானாபாளனே, தொறும் பாளர் எப்பிலில்  
வைப்பீப, எங்கள் மன்னனே என்றெல்லாம்  
அலைத்து என்னை (அடிப்பனை) வைபகத்து  
(உலகத்தில்) எநப வைபபதோ என்று கேட்கின்றார். எநப வைத்தல் என்றால் துப்பப்ப  
வாத்தல். கல்வி பாப வைத்தல். வாழ்த்துவத்தில்  
வைப்பு என்ன போதும். எனவே முன்பம் வரும்பிராத  
ஷாபாரினால் முன்வையை. இவைத்து வால்கிரில்  
உடையபடி கேட்கி. ஸுரங்குமாப் இருட்டும்  
திருவைன் முன்பத்தைத் தடைத்து அருளி பாரிக்க  
வேங்கும் என்ற மாத்து இய்யாகும்பிரபே  
அமைத்துவினாது. நூப்பு, நூனை, பேமே, உழுத,  
உதுத, வாயை என்பது வருத்தம் ஏழிக என்ற  
பொருளியும் வரும் ஞான ராடாம் அமுவித்தவா  
ஏந்த வைபகத்துவடய விசைசபே (பாடல் 95)  
என்று தற்பிப்புசின்றார். (இச்சா. விருப்பம்,  
ஆங்கி)

அர்ஜுனாறுதல் என்ற வழக்கினை நாம்  
திருவாசகத்தில் காள்க்கிறோம். இன்னத்தின் முற்  
ாப நினைவும் வெறிப் பூர்த்தல் என்பது போன்ற  
ஒரு ம் கால்யும் பர்மார்ப்ப நினைவை இது குறிக்  
கிறது. குறிகிறது என தீலக்கய கலாந்தி  
ரு. அங்குமுபா அப்புவர் உரை விளக்கம்  
போருத்துவினார். அவராற் செய்யப்பட்ட வஸ்திர  
மாபவள் பிர்ணாத்துரிமுலாம் இவ்விருப்பாக  
அமைந்தார் எது.

வளர்ப்பீப ரண்டப் புகையுனினாரு

வகுரயுந் தல்லா தநுச் செறியிழ்கு  
வசித்து வசித்து விவெங்காடு  
ஒசு தேவன் விருது பெற்ற  
ஞுஞ்சுக் கொருமாவீபீபே  
குஞ்சுதக் கவ்வெக்கும்பாலிழ்  
கொள்ளு மினினூ மாங்குநுகிக்  
குஞ்சுதார் ஞஞுவிச் களிவோம்பாம்  
காங்கிரு சாபாவன் பிவெங்காம் உட்டி  
பிழிப்பறுவட் 2

வெப்பவாய் அய்தீத சிருவாசகட் எர்விள்  
வைப்பீப் ரேய்வத்தை அள்ளுறு தேவனா  
குமூரக்கிறது அகதமாங்குத்து முகமுடி முகமுடி  
துப்பிதன் இனிக்கும் பாப் குத்தும் விவங்கேப  
பட்டுறு காணப்படுக்கிறது

"கவித்துவனை நீ நிழக யான் தருத  
வித்தலை யால் நடந்த  
விவெந்ததுவனை பேங்க வீடுதிகண்  
தாங்கேன வேநுவைய  
மாத்துவனையை என்கு வாழ்குத  
வோபுவக் கொப்பில் வைப்பீப  
திவைக்குமகனை பேந்து பொறை தமர்  
அழகுவகளின் தின்வல்லபீ"

நீதல் வின்னப்பம் 39

யெப்பீல் வைப்பே (கட்டு காலத்தில் குதலும்  
பொருள்) தார்வற்ற காலத்தில் வைக்கூடும் வேல  
ரியாம் திருப்பவனே (சுவாரிசித்தவாங்கார்  
உரை) (பக் 443) எனக்கு வார்வீல் வைப்பீப  
எனக்கு இவைக்கு காலங்கில் இருபாய் திருப்ப  
வனே (வரதராஜன் 8 வரு 211)

தனி - ஓப்புநா, தனித்துவையா - ஒப்புத்துவனா.  
மாத்துவனையை - மாத்துவுப்பு, முகவனையாம்  
இருப்பவனே

உறுதிப் போருளாயம், காந்தில் இயிரிப்  
போருளாயம், கொடுக்குப் போருளாயம் அலைந்த  
ஒன்றுவனில் ம் தல்வையும் வைவிட வேண்டாம்  
என்று கேட்கும் இவ்வினைவனையாப் பொய்வுப்பை  
பார்வே என்று மனப்பிராந்தியைத் தருகிறது.  
எல்லாவாங்கிலும் வேலை இயந்தில் எல்லாரும்

குத்துக்குக்கு அதிலும் கு பக்குதை

ஏமல் கித்திரீ பூர்வி

ஓடுவித்தல் பித்திக்கேவித்த பேந்து முதலைக்குதை கு பக்குதை குது முகங்கும்  
நூக்குவைவைவனான சீ, பீத்துப்பி பித்துவி முதலைப்பியித்து விருப்பு தூஞ்சு வைவைக்காப் பே எதும்.

கைவிழும் போது நான்னாட்டு சிகிக் கொள்பவனும் அவனேயென்று உண்ணோமலோ. ஓ வனுத்துவத்துறி இப்பாடலே.

அழைவளி எற்பவாக யோடு விதூர் மகன்வாசகர் அவனேயோ அவன் விதூர் அஞ்சித்த பால் விதேல் பீட்டுத் தமிழன் முகவேயோன் நோக்கி முறைவல் நடை கண அழைவு பால் அழைவும் தேவு வான் பாம் அழைவே என்று பெரும்பல்வீயாகக் கேட்கிறார் கவாயிகள். முன்னோர் பாட்டல் சரித்தால் நூற்றும் போதுமே என்று செட்டுவோர். நீராமனது எல்லா அழைக்கும் நயந் வலுதோம் அந்தி என்னைபும் முறைவல் உண்டுதே வாய்க் கரும் பாலம் முபனின் கவிரூ மார்த்தியமரான்.

நாந்தீதன் நாவின் தீவிரி விநாக்கலில் ஜென் தீவிரியாக்கக் கூந்தாப் வாஷிங்காப் வாலேனர் அஸ்திர மத்திச்செல்யூஸ்கே முதலு உள்ளுள் முகவேயோன் நோக்கி முறைவல் நடைகணன் அழைவு சால அழைவும் கீர்த்தி வலுதோம்

அழைவப்பூர்வம் - 6

எபத்தேன். ஜீவைத்துப் போனவர். வலுவே ஜீன் ஜீவ்வுலமீல் வழியாட்டி வீ எவரேல் ச வழு முகவேவாள் கைக் கண்டு. அழிலே ரெண்டும் சிரின்னாக்க காண வீரும்பினேன் என்று இருந்த நெற்கும் கவாயிகள் கால ஆடுவையாட்டி வீ அங்கு சூர் (ஸால் - உரிச்சோல்) மீவும் விரும்பினேன் என்ற கருத்தைபும் முன் வைக்கிறார். எப்புதேவும் என்னில் நீப்பிறவிலை முடிபுத்துக் கொண்டு வை ஜீன் சிறு நகையோன்றே போதும். அதுவே ஒளந்தும் அளிக்கும் காத்தது என்ற முறை கொள் இப்பாடல் முலக் கொள்ளுகிறோம். இனி வரும் பாடல் பீட்டந் தந்தில் உள்ளது.

ஒப்புனக் கில்லா ஒருவனே அழைவே  
உள்ளத்துறி ஒன்றிக்கின்ற ஒளியே  
கெய்க்குதும் தலியோ வீந்தி யேற்று  
விழுமிய தனித்ததோர் அன்பே  
கெய்க்குதற் கரிய செழுஞ்செடி மூத்ததி  
கெல்வலிய சிவபெரு மானை  
கய்மாரி த தும்னைச் சிக்கெனப் பிடித்தேன்  
எங்கிகுழந் தருஞலுதின்றை

பாட்டத் துதி 5

இளைப்பிள் போது கவாயிகளைப் பிரிக்கி இறைவனோ எப்பில் வைப்பாம் தூண்புறவின்றான். வளர்சிதி முன்றாவது பாடலிலே இலையிலைப் போவ நினைவைப் படைத்ததே இப்பாடலிலே கீழ்க்கண்ட இரண்டு பாடல்களைப் படித்து விடும். இன் யாழும் விடுமட்டு கீ. ஸ்ரீ மானிட்டுப் போக முடியாது என்ற இழுக்குதலைப் போய்ப்போதும் குன் இகாந்தத் திளைவைப்படும் கட்டும் காட்டுப்பள்ளயு. கார்பி மாங்கு தகாக்கோர் பற்றுக் கொறும் தின்றி இலையில், ஸ்ரீ. மானிட்டு என்னை நி ஈடு வெங்கிலாட்டாக என்ற மாங்கிலில் இப்பாடல் அலையிடுவதாகு. வகுவே வட்டுப்புள்ள காப்பது மும் வட்டும் இலைத் தன்னால்கார்

எந்தாக்காக்கும் அழிவிவெர்க்கில்லை  
அத்து வகுவதேந் தோப் என்ற பாட்டுவோர்.

பாடல் எண் 429

பர்டெஸ் வரும்புரூப் காவைக்கான் தம்மும் வத்துப்பு மோறும் முறையைப் பொரிசிக் கொள்கிறார்கள். வூலிம்பிக் போட்டுமிக்கி என்று நூற்றுக்கோர் ஒபாத பயிரிரி சேய்விடங்கள்.

ஒரு மயம்பார்வி விலைத் தீய முன், காலங்கு நடையுள் பண்ணுத்துக்கல் பல கருமங்களைத் தட்டபிட்டு அடியூபின்றான். பின் ஏருளிடல் நீர் கட்டடி, வெற்றுத்துப்பால் ஜீ அங்குவர்ந்து துக்கரை காட்டுக்கிடுவான். பிராக்கியகள் அழிக்காலன் பாது காக்க விரும்பி. ஆவளவுள்ளுமே மளித் வாட்டும் பல படித்துருக்கலைக் கொண்டு ஆ. பொறுத்தூர் வாக்கை வருக்க வருக்கும் முல் வாட்டும். இத்து வலுகளை எதிர்பாராத கட்டும். இவைவோ காபார் காறுகிறது. வலுவே நாம் முத்த முழுவையைடுமூலாக கூறிக்கலைப் பற்றிச் சிந்தி என்றிருப்பு மும் மயம். வலுவை ச வைக்கும் துடுக்கி யொடுக்கும் போது அமையா திருப்புப் பாடப் பயணிக்கலே. வலுவே வேலை பிரே: நம் கரும் முடித்துக் கொடுவோம். கொர்க்குள்ள போதினிலே உல்லற்றிக் கொள்வோம் என்ற கருத்தை மனதில் பழுத்தலை பாக்குத் தான்செடப் பக்கதும்.

If (a king) enjoys privately the things which he desires, the designs of his enemies will be useless.

430

## କୋମାର୍ଜୁ ବିଳାପିବେ

கண்ணறும் காலதூர் சுகோதரிகள், வடத் தயான புதிமயந்தில் பிறக்க இந்வரைப் பிரத்யோ



அப்பெய்யாக வளர்ந்துவர்கள். காலதூர் தயான பேர்தோர் வழிகொடுக்கவேண்டும் என்பதை அப்படிநூல் போப்பாடுவிலில் இருந்து வருகின்றது. காலதூர் படிப்பொக்கை துழுப்பிக்க கூடாமல்விளையோடு வேற்கூட போலினாக கூட மனத்தையும் மொழியுதல் வந்தால்

காரி தீர்மைப்பு நமது கலையிலின் பிரபு  
இருந்தாலும் சிறுவனால் சொல்லப்படும் இலாபத்திற்கு  
ஒருங்காக வாழும் எடுத்தாலே காலினாக்கள் பெறுவிருப்பு  
மனுவில் பிரச்சனை கமலான் சொல்ததுக்கண்ட விரிவுக்கு  
ஏதாவது செய்துவான். நன்றாகவோடு ஓர்க்கது கண் படிப்பு  
ஏற்று பெற்றுவான். உண்ணாலும்தான் இவை எல்லாம்  
வயங்க தூணித்துவன். நம்பியாறும்லுப் பலஸ்தினையை  
புதியியறி வழியும் அவன் பிரந்தவில்லை.

மணிமேனுடைய போதுக்கள், வலைப்பிலி தீவிரமாக விடும் எல்லோர் வாய்ப்போட்டில் பெறுமூட்டுவாய் விடுதலை, தமிழ் யாழ்ச்சுவையைப் பற்றிரு காலம் தெய்வங்கள் அன்ற ஒருங்குறை காலங்கள் விட்டிருப்பது மென்று அறிவுக்கர கார்ஜாகி, அரசுக் கொல்கு காலம் கமலங்களில் பிரிவாகாகி பாடுபோல் இருந்தார்கள்.

துமிரிக்கு புத்தநியழி அறிபு கல்வியான் பலையிலிருந்து அரிசுவைப் படித்துக் கூறினான். கல்விடப்படி ஒலையை செய்துவிட பீவிளைகள் படிப்புக்கும், வர்த்திமாலைக்கும் (பிறி) எச்சனை முனை ஏற்றியார்க்க வேண்டியிருப்பதை கொள்ளா. அவ்விளைகள் வார்த்தைக்களை மதிப்பாக கூறுவன் எழிரத்துப் பேசினான். துமிரி பேரிட வாய்ப்பத்தோடு ஏற்று 'நூலில்' தூ இருக்கா பார் காலங்கள் என்றாலோ என்கூத்தின் மதியில் | ஏ எக்குக் கேரியாமா என்கூதுப் பலகூத்தும் ஏற்று பாலு கொத்துக்குத்தாலோ சீவை தக்கு. நீ அவ்விளை அறிக்குக் கொண்டு இருக்கவினா? நானோ இருந்து கொல்லாவரங்கள்களை கீழ் விட என்னால்கிடோ என் பிரிவைகளுக்கிடோ ஒருநாட்டுவா பாலு துவிரும் வேண்டியிருப்பதை. சுகோதரன் வாய்க்கைகளிறியக்கப்பாது என்று தான் புத்தநியழி உசால்லு வந்துகேள் நீ என் வான்னை மதிப்பரவுவிட எதிர்த்துவு போகக் கூடாய். தீவிரிமீல் உள்ள வழிவழில் நான் தங்கவிடப்பட போய்விடில்லை என்று கோபத்தோடும், கலவைபோடும் கிருஷ்ண விட்டான்.

Dr. திரு. வெங்கடமணி

நூலிலை கண்ணன் மனவளி பேர்வைப் போது மு  
டியிருப்பில்லை. தான் மூலமுறை ஏழையுடைய ஒரேநாள்  
காலங்களிலை என்னவிடம் ஒரு மக்களுடைய ஏற்றுக்  
மோவத்துடன் கண்ணன் விடிட்டிருத் தான் அதன்  
மயஞ்சமலும் பாடாயலும் உட்டானம் உட்டிலையற்றும்  
கண்ணன்னுடைய மக்களை ஏற்றுக்காட்டி பார்த்துத் தொடர  
வதை, விழுவதை என்று பீராசித்தந்தான். ஏதுகான்  
உறவு பிள்ளைந்தால் பிள்ளையான் எத்துமிகுப்புற்றான்,  
பயங்கு பயங்கு கலைச் செல்லுவதை ஏற்றுவான்.

நூல் கண்டு வருவதற்குக் கிடைவதைப் பிரச்சனை என்கிறோம். இதைக் கொட்டுவதை தீவிரி ம் திருப்பாகு எதுவும் கொய்யல்லது, வருத்தமிக்கும் நூலும் பல விஷயங்களுமிருந்து, அதை பார்த்துக் கொண்டு கொட்டு விரிக்க என்ற முறையாகவே வருவதற்குக் கிடைவான்.

"ஒரிப்பா! தாக்கு சொடுக்க போற்றாத ஏன் கள் கூடப்பற்றவிந்துள்ள பல மட்டும்யாம்பி விட்டது மூன்றாண்டுகள் போன்றவர்கள். இப்பிரி! பழங்குடில்லாவதற்கு ஜோன்னாக் கார்க்கர் என்ற நாமுவது! தாவின் அந்தகே நின்ற கமலனின் மயவு என்னுண்ணப் பட்டு வருகிறேன்.

தமிழ்பின் மகாவு கலைப் பார்த்துக்கணக்கோடு கணிகைகளைக் கட்டுப்பாற கண்ணிடப் போகுவது இல்லை என்று நிறுத்துக் கூற விரும்பவில்லை. தமிழ் வீட்டிருப்புக் கேள்வி, துவங் பொய்குலைப் பல்லைமலைக் கிட்டத்தால் கொன்றுகொடு சிறுவன் ஒடுப்பாக வைத்துத் துக்கிறான் என்று நிறுத்துவிடு. து அல்காக்ட காலி சிரியாக்கத் தனிர் கோயை வரி கேட்கிறான் என்று.

"உடையது விளம்பின்" என்று ஒளிவெப்பாகி போன்றேற்றந்தான். அந்று மலைவீடியும் சிலாங்கு என்பது உடையது விளம்பியச் சிருத் வர்த்தகத் துறையிலும் உள்ளதும் என்பதை அலுவன் உடையந்து கொண்டு வர்க்க.

சென்ற இருமின் சொருசி....

## சௌஷ்டாநம் தமிழ் விளக்கம்

70 சூரிய முறை அதோன்ஸ் தந்தியப்படியை, பிலாரிசுக்குண்டு, அம்மிபொரிசுப், தந்தியங்கு விஷாலை என்றும் இந்த முறை நீத்தியாய்வை இவ்வள்ளுன் குரியழுதை ராமங்காந்தி போய்கிடுவார்; சிராக்காரோத்தாம் என்றும் முறைக்கிள் அதோன்தை விஷாலையைத் தூக்காக்கி விஷாலை மூரியதை சேர்வார்ணா சொல்கைப்பட்டிருப்பியைத் தூக்கி விஷாலை:

விஷாலை செய்கின்றான் ஒத்தைப்படைமறை அபுவாய்விலை க்ருக்க முருமாய இல்லாம் விடுதி ரூபாய்விலைக்கு சக்கர்காளி, பெய்து, பென்னை நூற்றி வாங்கப்பாக்கி, விடப்பது, பூரிசுக்கிருக்கியைக்காட்டுது. குரிய மூலையைப்பிரதானம் பக்கத்துறை பூப்பது, பென்னை அர்க்கவியபாத்தி ஜூலையைப் போக்கி, ஒந்துப் பாத்தரையைப் பாத்தங்கீர்த்தி, எவந்துடைய மூலை எடு சுக்குறிப்பு விஷாலையும், மூலைத்திரத்தாலும், குரியப்பூதையும் அர்க்கவியக்குறிப்பும் ஏன்கள் விரோக வேதங்களின் மேல் இருப்பாராயா குறை தொப்பதம் சுரிய மூலை, வாஸுதீரமந்தரத்தால் மூங்கும் பூதையங்கள், விரோதித்துத் தூக்கி பீண்டு, சிராவா, சிராவக்காருமறையு, விஷாலை விஷாலைப் புடிதூக்காத்தாபாரப்பிள் நஞ்சில் பூதை, மூச்சால், சிராவாத் மாங்குபையால், செக்காட்டாபையு, என்றும் ஜிவங்கி கூடிக்கத்தான்தையைப் பூதையும், கிருஷ்ண முதலாக எட்டுக் கேவாரம்கள் தீபதாறி வங்கப்பூ விவிலையிலைகள், சுகானத்தில் சுவாவியையும் அத்திவையால் பூதைத்துத் தைத்தையாலும், அத்திலையும் அபுமுக மனம் பூர்க்கு, சுகேஷால்சு முருந்துமைப் பூர்க்கு, சேஷாந்து இருப்பிரச்சோதிக்கு, போல் போஷத்துமையும் முருங்கும் குரியங்களைத் தீயாவிமும் சிகங்குநி, தீயாவிம்லும் முருங்கு வாஸுமாலு; குஞ்சமும் போல் பிளக்க காக்க வைப்படிடபவுப்பும், இரண்டு கண்சிவாய்களை பாராய்க் குறுமுருமுடையையும் அாரார மலர்கள் ஜீவரியுமில் மாரார பாராய்ம் அபுமுக ஜீவு அகார்கள் காரும் தாமர மலை ப் தர்த்துக் கெண்டுமாக்காபும், இடுப்பக்கத்துப்பிரபுவையும் ஜூலி வள்ளுப்பக்கத்தில் உமையு, மூல் காங்கவாயுமும் ஜீர்வாமார்சிருக்குடி மலைட்டெய்வையும்கள் கொராகவும், சேஷ பூதையையும்கள் காக்க பூதையுமாலும், குப்பான்தி, பெய்ய ஜிவங்கும், பிவங்கிச் சூரிய மூலையைப்பிற்குமூல் கூப்பாவா ஜூவாலையும் என்னி நாரோதார்க்கியை கொடுத்து பீம்புத்திர்க்கர பத்ம முத்திரையையும் வொறுத்து விருதுயைப் பூதை சிபாளாலு செய்து கூலியுவாய்க் கன விளைவைப்பது போய்து நிருவார பிளாக்க, வாச்சாக்கால் பாக்காலும் துடுடுபடுமுறை அவைக்காரான் செய்து, குரிய முலம்கூரிக்காலைபும் கட்டுமாக்கு, செய்து இவ்வையு கூர்க்க புலையை இவ்விவையு காஞ்சி, சிவ்வையு காஞ்சி செய்து, ஜீவ கூர்க்க புலையை

கோவீதுவத்தியாலை ஜூது புதும் மங்கள

அமைப்பு எந்தாரிதோ யந்திய மூர குருமுகத்துபதே.

என்று ஜூதுப் பா செக்குத்தை தீநூல் முறிவிலை கோவில்காலன் முறையு குராக்குப் பிவங்கி போக்கு அவர்களுமை போயு சாகர்காரமுறையை கோவீதுப் பென்னை வெங்கெந்திப் புதுமாலைகள் எய்யர்வித்துத் தீநூல்போக்கு பொக்கு வேண்டுவைகள், பிராத்திநித்துப் பொக்காலி, பெய்யெப் புலை செக்கு தீநூல்க் குரியன் முறையுமை பூதையைப் பூருத்துத் தேவை கேலை, கோவீது வேண்டுவைகளை கொருக்க அமைக்காது, நிருவார்த்தி மூல்வையாலே; பூர்த்தும் குரிய முனைகளைக்காலை மருப்பியை குருப்படி பொருத்திருக்குத் தேவை கூலி, கூர்க்க புலையை இவ்விவையு காஞ்சி, சிவ்வையு காஞ்சி செய்து, ஜீவ கூர்க்க புலையைப் பாக்காலும்,

(70, 71, 72, 73)

74. பார்க்கிராப்காலன் முரியைக்கேந்தானா ப் பெராதுப்பிவை ஜூத்மா)ப்பும் விளாதையெல் முறை போல்வாருகின்றது. அது விழுவாரு: குரிய புலையையு கிளப்பாலும்பு, முப்பகாலக்கயால் சேல ராதி உக்கரி எக்கு வோலைப்புகின்றது. ஜூலையை முருக்கோள்வையு மு அரியா புலை கொய்து

முடிவுப் பின்னர் கூரியால்வளவின் இனிப்பதி நிதி தொகை நிலைம் ஆயுஷமற்றுப்பட்டு, மியாக்கிருப்பது, விப்தனா சிகிச்சை போதுமானது அல்லது கோவை விழும் நிதித்துச் சொல்கூட காக்க முகமாய் விழும்பு ப்ரஸ்வத்தால் காரணம்பார்மியங் கூறிப்பது, கூத்துக்கூடும் ஏற்கியவற்றை ஜித்ருக்கப்பீல் கொத்துக் கொள்ளப் போதுக்கூட கொள்ளப் போது எந்த செய்ய விழுக்குத் துறைமுறை, மேற்கூறும்பார்வதீர்கள் காரணப்பார்வதைத் துவித்தர மாநிலாக்கம் புதுப்பிழுவும் ரூபார் புஜை சொக்க, விரூவாக்க, வாஸபவீரி, மகாலைக்கி, நாந்த, காலை, மாகாலி, மஹலை, இவர்களைப் புதுப்பிழுவு, குழுமம், கல்க்கார் எந்தும் மூன்றிலைம் உண்ணாகும் விடமின்மையைப் போக்க, உள்ளே புதுப்பு, மிழுப்பி நின்று, சிறு பார்வீல் அமலிருப்பால்க்கரைப் புத்துக், காய கூவளில் வைமிடமாக மாநாத்துப்பால்பூட்டுவே வியாபாரம், சபாகவை ஆக; என்று எவ்விருப்பு முழுமள்ளபத்துக் குவாய்வதையும், மிருதிதிக்கிள் வாள்மூர்யாவையும் புதித்துச் சில பூர்வான்களில் மான்தீரில் முதலான துக்கவித்தில் எடுத்து, முருடாக ஒருந்து குவில் தீவில் மாயன்பார்வதையுடைய வைத்து, சிருக்கீக எந்து பெழுத்து முகபாக இந்துக்காலையை உடியுமாக நந்திகேகவர்களைப் புத்து அல்லிப் பிரகாரம், கல்லால வெள்ளிம் பரிகாத்துப்பாளத் தெய்வ முகமுறி பல்லை வேலைநிம், பேள்ளு நந்திரி மாடு செப்பு எந்தானக்குத் தெய்வு, விசேஷார்வமயமுறைத்து, அடிவாங்களால் பாதுபூர் எயிலூ மந்தரங்களால் நூபாலம், பிரேருமிக்கிம் என்னும் இவைக்களையாக காரித்துப் படியுவியை, பாந்தாரித்துறும் படிப்புறைத் திருவியை கற்றிடையிரும் முன்னுடைய ஆசனத்திலே கிளாகவை, முன் குடைப் பேதக்குத்திலே விழுப்புப் புதித்துச் சந்தனத்தால் பூர்வரியில் பிலைபிட்டு, சிருக்கீக புதுமத்தை வைத்து கிளோநூரும் என்று பாலைன வேப்பு ஆட்டமாற்று செப்பு, வின்னர் மந்திரி உத்த செய்ய வேண்டும். மந்திருக்குத்தி வழுமாறு முவையுதிர்த்தத்தைத் துவாக்காது, மாயன்பார்யும் பாந்துப் பிரார் மந்திருமயமைப் பிரயந்திரமாவாகவும், எந்தாந்திரங்களை விழுவதற்குமயன்வாக்கர் மூன்று மாத்தினா இருங்கின்றத்தார ஒரு மந்திரமுரி பிரகாரம் முறைபேப் பலுதம், தீர்க்கார் சாவுஸ்வயாக உட் சர்த்தால் யுதிருப்புறியாகும், பேள்ளு இந்துபத்தில் கைமுக அந்தாலி செப்பும் கைவை விழுதுபு சுல்தாகாதாக்காரி போடு குத்தின் வூல் பழுதுப்பிறைப் பிரதத்தைப் புதித்துப் பழுதுப்பிறை செப்பு போடு கூக் கேப்பொலைத் தியந்து பிரவார தேவதைகளை நாந்துகூட எது வைக்காலிலே எழுதுகிறீரோ மேப்பு பூத்து, எந்தாலேயிலையில் பிவெட்டம் ஆலைத்து, எத்தனீலை எடுத்து சூப்பு பூத்துக்கு போட்டும் பொய்வின்னிறும் செவளிங்கப் பெந்தான இரண்டு மூட்டாளையும் எழுத்தாளர் வேப்பு, நந்தரநந்த பர்வி, தது வே எந்துவை பூலையிலையிலை செய்வதுச் செய்கு, பர்வடத்தை முற்றும் நக்கிர் விவையுத்திரி முதிருத்தால் பழுப்பு புஞ்சாக, ஏது புடிமாந்தரத்தி, ஜந்து நின்குமியலிறும் போலியானவன் முவைந்தரத்தால் காரணப்பார்வதைத் தொகை முதலும் வொடுத்து, ஒது அல்சாத்தல் துரிவாலையால் மின்வயாதைப் பொருளாகவு, காந்து கட்டுவதுத் தோடு கட்டு பாலைப் பாலைத் தூப்புலைதல் காலகோத்துப் போது, என்புரி முதிருத்தாள்கானியத்து, விவைந்திரத்தினால் தூப்புரி, நேத்திர மந்திரத்தால் மிபுருப் சமீபிப்பது ஜந்து சிருமுதல்களிறும் கட்டி வீரல் முறைய சத்தியேற்றும் முதன்ன மந்திரங் கனா நிராவித்து யடைப்பிரல் துவன் விரும்பவில் முன்பிளால் ஒரு புதிப்பு எடுத்து நூயுமிகா மந்திரங்களின்போதும், முற்பும் போக்காகவு, காந்துக்குத்தை வெய்யும். ஒருந்தப் பந்திருத்துப் பூத்துப் பூத்துக்காலின்போதுமிக்கங்கூக் குமிழ்து, மேற்கூறிப் புதுத்துக்கூ, இருப்பும் மந்திரத்தினால் திருமுதியில் மிது சாத்திரிப் பல்லேவர நிரித்தாக ஒரு பழுதுத்தல் தொகை நின்கில் ஜிபுபும் மந்திரத்தால் நிருமானிய புக்குப்பவை கைவைப் பழுதுத்துக்கூ அல்லது மந்திரப்புறையும் சீவு விரும்புமியைப்பும், பாபதால்தீ மந்திரத் தால் முறையை வைப்பு அதன் பிள்ளைக் கேள்விப்பேல்கள் ரூபந்தால் ஜிபுபும் மந்திரத் தோடு வூரிசெய்யுத் தேவு, ஒது வின்க கந்தியைப் பூத்துக்கால் முறையுத்தால் துக்காலிலைப்பு பாதுதி மீளைப் பீந்தாக வேல்குலமயபிலையுத்துருள் வேய்யு. ஒருந்தய பந்திரத்தால் கந்துவை அபிவேகந், சேர்து, மேலைம் யெடுத்தாளம் புரித்து, சௌகாலும் சிலாருப்புறியைப் புதித்து, ஒரு மந்திரத்துப் பலுதம் கூறுதல் கொள்ளுதல் கூறுதல் வேறுது அல்லது புவுராக்கனவைப்புத் தூப்புருப் பிள்ளை ஒருதும் மந்திரத்துப் பலுது, கேள்வுது அல்லது புவுராக்கனவைப்புத் தூப்புருப் பிள்ளை ஒருதும் மந்திரத்துப் பலுது, கேள்வுது அபிவேகந் சேர்து, கவா மந்திரமுதல் வெள்ளிருங் மொன்றி காத்தத் தூப்புரி ஒரு பலுதாந்தருப்பு வாசனை எதுவைக்கிப் பல்லையை வைப்பு சத்தி

போன்ற முறிருத்துரை வரேபாகிக்கு, அந்த மந்திரத்துல் மாக்களின் செப்து, இந்தப் பழங்குடியூல் மத்திராலை துபிலீஷுகம் பொய்து, உபதிலீப்பாகாத மந்திரத்தால் பூஸ்விவகாரம், கொட்டைவு மற்றுமுலை எந்த கார்ப்பர் துபிலேஷுத் தெய்து மந்திரத்துல் குத்தாசலை துபிலேஷுகலேஷுத், மூலமையிழுத்துவால் பஞ்சகல்பாபீசூபுப் பஞ்சபிரிமாக்கிராங்களால் தனித்தலிலே பஞ்சபிரிமார். ஒன்ற் தூர்ப் புபிலேஷுதமும், ஜிலூஹா மாலைத்தால் தேங்காப்பத்திலுமில், வைவார்ப் பூம், மாப்பு துபிலீக்காரம் போய்கு பீன்னர் இந்தப் பழங்குடியூல் ஒரு தூர்பேஷுத் ரெய்க, அதன் பின்னர் நாடத்தம் பழசரா, மூலமைப்பூர்சார, தங்காந்தமப்பழசரா, மொலாநி பார்க்கார் என்னும் தேவையை அபிவேஷுமாற் கொட்டு சுத்தலை துபிலேஷுத் பெய்க, எதுன் பின்னர் ஆத்மாந்த ஸரத்திக்கு அவ்விபேஷும் சேர்வன்னென்று ஏது கார்வ வசனமிழுத்துவால் தூம்பாரிலீகேஷுகள் போன்று, நாது, காலேத்தியம் சமர்ப்பித்து, எத்துவும் அபிவேஷுத் தேவை, பீன்னர் சுத்தமுக்குமிடப், நாக்குமக்குமிடப் பொது மூலமை அபிலீக்குப் பாக்கார்த்து மூல மற்றுப்ப் பஞ்சபிரிமாக்கும், எது சிக் மந்திரி; பதமந்திரங்களால் உதவுவை மால் உது ஒரு தூர்பேஷுத் ரெய்கு, அத்துவை கிமுவைவை வளம்பிரப்பிவைன்று கலச மந்திரத் தால் திருவொப்புறையை காந்து, நிருபாரில் ஒரு பிரதைகாக்கி பக்கிரி பி ததின் பேல் வடக்கீக் கோழுமியாம் எழுந்தருளச் செய்க, பின்னர் வையு கொடுத்தல் பெற்று மூலமை எபு, பாலங்கூம் நாஸாங்குக்கு கீழ்க்குமாம் முனிசெட்டமிலையாம் சுனை மேஜுவுக்கு கேட்க முகமாக சுத்த ரூவர்களைப். புரீத்து சுத்திபாதிச்சுத் பியாபுப் கொண்டத்துப் பூஜைத்துப் பூஜைத்துப் பூஜை, கார்ணாக்காரம், அகங்கீல் புதூர் சுத்தியையும் அதனிலேல் அனுபவம் கொடும், அளங்கன்றுப் பூஜைத்துப் பூஜைகளில் பூக்கு முக்கை தர்ம நூள் வைராக்கிய ஜூலையார் பங்களைப் புஜைத்துப் பூக்கினி பிக்கு பூக்கு முக்கை நாஸ்து நிக் கிழும் அவுப்பம், அந்தாக்கும், நாக்காக்கி பட, அவுப்பவைப்பார்களைப் பூஜைத்துப் பி ததின் சீர் நாக்குத்திக்கிள் அதச்சுதையும் பி நானின் பேல் மூத்தவச்சுதையும் கார்க்குத்துப் பீடத்தில் முழும், பிழும், அப்பூர், நாளை, முதுளம், முன்மக்கள், பாக்கிராதி, மூலாப்பிரபூர், சுபூ நாக்காக்கள் கோரங்கள், கர்ணிலை, பிழும் வர்தாம் இலைகளை ஆர்ப்பித்து ஒரு நாமாயநம் வெண்மைத்துப்பாக சுத்தரங்களுப் புஜைத்துப் பூஜைத்து, சுத்தரங்களும் பாரித்து, பின்னர் கோரங்க மலிலே விரும்பு தூர்களை வாலம் சிறையுணவு, பிரதாத் காளி, கல்வியுணவி, மூலியுணவி, பல்லர்மத்துளி, எல்லுவுத்துப் பவுத்தும் எல்லும் எடுத் சுத்தியைவதுப். கர்ணிலைக்கப்பி சாராக்குத்துப் பலேயைக்கவனி சுத்தியைப்பும் பூஜைத்து துணத்துக் கூலி வா, தக்கில் கூரிய மன் வக்காக்கும், அதற்குத்துப் பிரதாத் பிரயாவுவதும் பூஜைத்து, பின்றி கோரி முன்டம்புதையும் அவுதாக்கி கிரியான வீல்துறையைப்பும் பூஜைத்துப் பூஜையில் புதியில் பந்துபி மகன் வக்காக்கும், அதற்குத்துப் பத்துபாக முவையைவாக வீல்துறையைப்பும் பூஜைத்து, நாக்குனிலே; சீவா சுனத்துல் அதை உத்துப் பூஜுல் பூஜு நூக்காக்கள், வொரு அுள்ளார்வாவுதையும், நான் யேல் மூத்து, கூர்தானுபி கோரி சிப்பாக்கானத்தைபும், அதனிலேல் கோர்மானத்தைபும், கீர்த்தியைவை பந்தா சுனத்துதைபும், ஏவுவியையில் விவெளைவுத்தையும் ஒவ்வாறு அவுத்துபாவும், சிப்பாக்கா, போன்ற உணம், பந்துவாக்கா, வீல்களாக்கா என்றும் பந்தாராவுயிவுகளும், சிவாக்கள் அந்தர்க்குத்துப் பூஜைத்துப் பியாவுதையிலே, நீது நான் கார்மான இழுதுமியும் சீவா மூத்தத்துப் பூஜையும் சுத்தாக்கான தங்குபக்கந் பாசம், முல்லப்பால்விபுராசம், பிரகண்டம்பிரோசம், அமுவிபுராசம், பூப்பத்தெட்டுக்கு மலைவாசம், நாக்கா நிபாசம் செப்து பூஜையென்று.

பிள்ளை, சான முதலீய ஒன்று முக்கியமாகவும் மூன்று நேத்திரங்கள் இரும். உடலைப்பிழுத்தால் பிலைச் சூப்புமூலம் செய்து, மூலாலாக ஏற்கியியல் மொருத்துப் பிராணி, பிரதிலிப்பு எடுத்து, விழுதி தாளால் செப்பு பால் என்னும் மூப்புமூலம் இருப்பிழுலைப் புதுத்தி ஏற்கிறோம். அதை காலைகளினால் முதலீயமாக முதலீயமாக. வாய்தேவ மந்திரத்தால் விழுதிமுதியையும், நேதுப் பந்திரத்தால் நூல்மூர் முதலீயமாக மொருத்து, கவசமந்தீரத்தால் அலைகளை வார் செய்து, சான முதலீய மந்திரமங்களை நூல்மூர் செய்து, அடிப்படைநிலங்களையும் நீராகந் பொய்யு மூலமையிருத்தால் ஒக்டைஞ் செய்து, ஓதுபூதியையும் மூலம் முதலீயமாகவும் இருப்பிழுத்தால் ஒரு புதுத்தாதத், சாகா முதலீய வார்க்காமியும் வெளியிருப்பிழுத்தால் தீரான்தீர காலையியாவைத் தெய்து, நிருதபத்தில் அந்தவியர் என நூல்மூரபித்து, கீந்தார்! நூல்மூர்வன்று சொம் திருவாப் மலர்ந்தநூலினதாகர் ராவித்துப் பின்னர்,

(இதன் பொதுப்) எல்லாவளவுக்குப்பிற்கும் வழவான எல்லாபினி! புதைமூடி புரி வைதுபடியாடு நீது விரிசுக்கிள் சாந்திக்கிப்பாந் செய்ய வேல்வும் என்பதார். இல்லாம் வந்துபிழ்வு, எல்லாகதார்க்கப்பக் கோடுத்து, ஒந்துச் சாப்புதில் பாதுபூத முதலீயரையும், பாத்தி சாகாவும்பிழுமூல் கொடுத்து, புதுப்பர், அநுந், அலைகளுக்களைப் பார்த்து மூப்பெந்து சமர்ப்பித்துப் பாத்தார்! பொடுப்புத் தத்துபிழுத்து, சொப்பா! பெற்ற இது குதாக்கிழுவை அப்பயிலை விரலால் எங்க பி நூலா! பரிசுத்துக் கொண்டு வலக்கையால் ஒரு தங்காத்துப் புதுப்புத்துத் புரிபத்தை நீக்குக் கையைச் சுத்தந்துசெப்பு, பீன்ஸர் கேஸ்ட் ஜூலியஸ் கிழுவைதையை பிளக்க விசேஷார்க்கு! ஜூலைப்பிந்தாலை ஒரு புரிசுத்தால் தங்குமிழுபில் சூலைத்து, குது நீது, மந்திரமில்லை ஒரு புதுப்பும், மந்திரத்திருத்து கூடும் பாதுபூத வாத்துப் பின்னர் நித்தாகார! விட்டுச் சென்று விபுத் தாளால், செப்பு, மந்தாபிலீஷ்க்குத்தின் புதுப்பில் சூலைப் பரிசுவால் மூலமைத்துவையும் உண்ணுவூற்று வருத்துரூபியிருக்கின்றாதவின், முக்காலத்தில் கூடுமீதியைத் தயாப்பிக்க வேள்வும் இல்லையோயின். புதிப்புவதுவையை முயின், விரியம், மூல் எல்லுமிலையுள்ள உட்வோல்க்கு வருவை என்று பொலிசப்படுத்தால் மந்திரத்தோர் கூடுப அந்தக்கூடு விவரிக்கும். மூலமைத்துவையை பாதுபூத வாத்துப் பின்னர் நேத்திரத்தால் குத்தார் கூலாக முதலீய நிலையாக சூலையை என்னவென்றால் புதுப்பாத்தார் சாத்தி, இன்னை மூலாக முதலீய நிலையாக்கி நூல்மூரிட்டு, இவ்வாயு முரைவுத்துறை நூல்மூரக் காவலன் செய்து, பீன்ஸர் அந்திராந்திரத்தால் மலையைப்புது, விவரமாற்றந்தால் கூபுமும் நேத்திராந்திரத்தால் தீயுரை தங்குமிழுபிலிருந்து நிறு வழிவையையும், திருவுறுப்பிலிருந்து தீந் முடிவுவரையும் மாற்றிச் சமர்ப்பித்து! பீன்ஸர் மூலமைத்து வென்றுத் தீர்த்தார் கொடுத்து மூல மந்திரத்தால் ஒரு புற்பாத்தார் கூலையை புதுப்புத்துவும், பின்னர் போகாங்கர் பூஜிக்கு முறை வருமாறு:

முயற்சியுடையதுதான் சானத்தையும், கிழுக்குத் தளத்தில் குப்படுவும்வரையும். தேவுத்த மூலமில் அபியாற்றுவையும் படக்குத் தளத்தில் வாங்குதலத்தோர், பீரிப்புத் தளத்தில் பாதுபீயாற்றுவையும், மீளாயும் அவானதூத்து நேத்திரத்தோர், அங்கினி தூத்துவில் தீருத்துவதுமையும், மீளாயும் சாவதுவதுத்து விரலையும், நீருத்தினத்தில் சிகாகாயாயும், வடிப்புத்துவில் மூலமைத்துவம், பிழுமிகு முதலீய நால்து தளத்தில் பூல்திரத்தோர் மந்திரமுயில்லையால் நிறுப்புவிட்டு, இவ்வாயு அப்பும், பிழுமிகு வாத்து, சாக்கம், உபாங்கமாகச் செல்லான பூஜிப்புத் தின்வீரன் சாக்காவி! ஒந்தாக்கிராந்திரத்தால் கோண்டுக்கூடு பாலையை, பழமுழுப்புவை, தீரிதுவுமிழுத்தினை, மகர முத்தினா, சிருக் முத்தினரையும், தூங்கங்காங்காக் கொடுத்து நால்கார முத்தினரையும் இருப்பிழுவையும் இருப்பிழுவையும் ஒரு முறை புதுப்பாத்தார் கொடுத்து சாக்கால்களைப்பார்த்து, மூலமையை பாவலைவுடன் முறைக்குத் திப்பான்து செய்து இந்த காலத்தில் மகாநான்வேத்தார்.

## நினைவிற் கொள்வதற்கு

**சுபானு**

**கார்த்திகை**

01	17-10-2003	திங்கட்கிழமை	மாதப்பிறப்பு, 1ம் சோமவாரம்
03	19-10-2003	புதன்கிழமை	மெய்ப்பொருளார் குருபுஜை
04	20-10-2003	வியாழக்கிழமை	ஆனாயர் குருபுஜை
05	21-10-2003	வெள்ளிக்கிழமை	பிரதோஷ விரதம்
07	23-10-2003	ஞாயிற்றுக்கிழமை	அமாவாசை விரதம்
08	24-10-2003	திங்கட்கிழமை	2ம் சோமவாரம்
10	26-10-2003	புதன்கிழமை	மூர்க்கர் குருபுஜை
11	27-10-2003	வியாழக்கிழமை	சதுர்த்தி விரதம், சீறப்புலியார் குருபுஜை
13	29-10-2003	சனிக்கிழமை	ஷஷ்டி விரதம்
15	01-11-2003	திங்கட்கிழமை	3ம் சோமவாரம்
20	06-11-2003	சனிக்கிழமை	சனிப்பிரதோஷ விரதம்
21	07-11-2003	ஞாயிற்றுக்கிழமை	திருக்கார்த்திகை விரதம், குமாரலய தீபம், கணம் புல்லர் குருபுஜை
22	08-11-2003	திங்கட்கிழமை	4ம் சோமவாரம், புரணை விரதம், சர்வாலயதீபம், வீடுகளில்தீபம், வீஷ்ணுவாலயதீபம்
23	09-11-2003	செவ்வாய்கிழமை	வீநாயக விரதாரம்பம்
26	12-11-2003	வெள்ளிக்கிழமை	சங்கடஹர சதுர்த்தி விரதம்
28	14-11-2003	ஞாயிற்றுக்கிழமை	ஆறுமுகநாவலர் குருபுஜை
29	15-11-2003	திங்கட்கிழமை	5ம் சோமவாரம்

### புத்தக விற்பனை

**மரணிக்கவரசக சுவரமிகள் அருளிய**

**திருவாசகம் வெளிவந்துள்ளது.**

நீண்டகாலப் பாவனைக்கு ஏற்றவன்னம் பிளாஸ்டிக் கவருடன் கூடிய திருவாசகம் விற்பனைக்கு உண்டு. பிரதி ஒன்றின் விலை ரூபா 150/- மட்டுமே. மொத்தக் கொள்வனவிற்குக் கழிவு உண்டு.


\* விதியை வெல்வது எப்படி? \* திருவநுப்பயன் - மூலமும் உரையும் குதிய நூல்களும் விற்பனைக்கு உண்டு.

**கிடைக்கும் திடம்: காவநீதி 195, ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்பு-13.**

எங்களிடம் ஜம்பியான், வெள்ளி, பஞ்சலோகம் வார்ப்பு வீக்கிரகங்கள், வீட்டுப்புசைப் பொருட்கள், கலைநயம் மக்க சிலா வீக்கிரகங்கள், கோபுரக்கலசங்கள், பட்டுக்குடைகள், கும்பக்குடைகள், சந்திரவட்ட, பூச்சக்கரக் குடைகள், மூலவட்டம், கருட்டி மகர தோரணம், திரைச்சைகள், வெள்ளி, முத்து, வீடங்கள், வாக மாலை மற்றும் மின்சார மங்கள் வாத்தியங்கள், இந்திய கலைத்திறம் படைத்த குத்துவிளக்குகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் குறைந்த கிலையில் கிடைக்கும்.

### கலையரசு

23/1, விவேகரனந்த மேடு, கொழும்பு-13. தொ.பே: 478885



# GeDora

**Dream has Come True  
EXPRESS SERVICE  
Housing Loans**

*Within  
24 BUSINESS  
Hours*

**Hot Line / Fax: 01 2573510**

